



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,495 — FRIDAY, FEBRUARY 13, 1953

Published by Authority

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices :—		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	241	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
		North-Western Province	—
		North-Central Province	—
		Province of Uva	—
		Province of Sabaragamuwa	244
Land Sales by the Government Agents :—		Land Acquisition Notices	245
Western Province	—	Notices under the Land Development Ordinance	—
Central Province	—	Land Redemption Notices	253
Southern Province	—	Land Resumption Notices	—
Northern Province	—	Miscellaneous Land Notices	—
Eastern Province	—	Lands under Peasant Proprietor Scheme	—
North-Western Province	—		
North-Central Province	—		
Province of Uva	—		
Province of Sabaragamuwa	—		

PART V published with this Issue contains List of Books &c.

Final Orders

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 1,099 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 10,325 of November 30, 1951, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Pinnapola in the Karalappala Palata of the Udukaha Korale North of the Dambadeni Hatpattu of the Kurunegala District in the North-Western Province and described as lots 1 and 11 in preliminary plan No. A 31 (vide Settlement Notice No. 2,708) :

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance :

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this Eleventh day of December, 1952.

W. A. D. A. E. S. WANIGASEKERA,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent.	No. of Title Plan.	Sub-section under which settled.	On whom settled.	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.).	Land Register Office at which registered.	Volume No.	Folio No.
		A. R. P.							
1	—	1 2 30	—	5 (4) (a)	Not claimed by the crown	—	—	—	—
11	—	25 2 7	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 12th day of January, 1953.

B. MAHADEVA,
for Permanent Secretary to the
Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 1,100 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 10,325 of November 30, 1951, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Serugolla in the Embalapola Palata of the Udukaha Korale North of the Dambadeni Hatpattu of the Kurunegala District in the North-Western Province, and described as lot 4 in preliminary plan No. A 31 (vide Settlement Notice No. 2,705):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this Tenth day of December, 1952.

W. A. D. A. E. S. WANIGASEKERA,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent			No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A.	R.	P.							
4	—	6	1	34	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 1,101 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 10,325 of November 30, 1951, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Karalappala in the Karalappala Palata of the Udukaha Korale North of the Dambadeni Hatpattu of the Kurunegala District in the North-Western Province and described as lot 3 in preliminary plan No. A 31 (vide Settlement Notice No. 2,707):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this Tenth day of December, 1952.

W. A. D. A. E. S. WANIGASEKERA,
Assistant Settlement Officer

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent			No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A.	R.	P.							
3	—	14	1	6	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 12th day of January, 1953.

B. MAHADEVA,
for Permanent Secretary to the
Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 244 (Anuradhapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance, was duly published in the *Gazette* No. 10,203 of January 19, 1951, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Amunuwetiya, in the Ihala Kalpe Tulana of the Kalpe Korale of the Hurulu Palata of the Nuwarakalawiya District (now part of Anuradhapura District) in the North-Central Province, and described as lots 1, 2, 3, 4, 5, 6, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 30, 31, 32, 33, 34, 35, 36 and 37 in Block Survey Village Plan No. 1,326 (vide Settlement Notice No. 2,645):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this fourth day of December, 1952.

J. W. R. CADIBAMEN,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent			No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A.	R.	P.							
1	—	5	3	1	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	2	3	34	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	32	1	7	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	2	0	7	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	10	2	29	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	0	0	36	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	0	0	18	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	0	3	9	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	1	2	4	S 25,586	5 (4) (c)	Percy Aluwihare, D. R. O., Hurulu Palata, Kahatagasdigi-liya	—	Anuradhapura	C 72	134
11	—	0	0	13	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	0	0	11	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan.	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered.	Volume No.	Folio No.
13	—	0 1 33	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	33 3 39	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	0 1 6	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	0 0 34	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	0 1 15	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	0 1 26	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	0 1 36	S 25,536	5 (4) (c)	Percy Aluwihare, D. R. O., Hurulu Palata, Kahatagas- digilva	—	Anuradhapura	C 72	134
20	—	1 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
21	—	0 3 4	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	5 3 34	—	5 (1)	The Crown	—	—	—	—
23	—	1 2 1	—	5 (1)	The Crown	—	—	—	—
24	—	1 1 39	—	5 (1)	The Crown	—	—	—	—
25	—	17 1 6	—	5 (1)	The Crown	—	—	—	—
26	—	0 0 30	—	5 (1)	The Crown	—	—	—	—
30	—	12 3 36	—	5 (1)	The Crown	—	—	—	—
31	—	6 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
32	—	7 1 31	—	5 (1)	The Crown	—	—	—	—
33	—	0 0 33	—	5 (1)	The Crown	—	—	—	—
34	—	9 1 3	—	5 (1)	The Crown	—	—	—	—
35	—	5 0 38	—	5 (1)	The Crown	—	—	—	—
36	—	1 2 35	—	5 (1)	The Crown	—	—	—	—
37	—	10 2 6	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 12th day of January, 1953.

B. MAHADEVA,
for Permanent Secretary
to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 245 (Anuradhapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the Gazette No. 10,225 of March 16, 1951, and as otherwise required by the said section, in respect of the lands situated in the Village of Rada Hammillewa in the Pahala Kalpe Tulana of the Kalpe Korale of the Hurulu Palata of the Nuwarakalawiya District (now part of Anuradhapura District) in the North-Central Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 27, 29, 30, 31, 35, 36, 37, 38, 39, 40, 42, 43, 44, 45, 46, 46½, 48, 50, 52, 54, 55, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83 and 84 in Block Survey village plan No. 1375 (vide Settlement notice No. 2676):

And whereas no claims have been received in pursuance of the said notice:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this eighteenth day of December, 1952.

J. W. R. CADIRAMEN,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan.	Sub-section under which settled.	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered.	Volume No.	Folio No.
1	—	37 2 27	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	17 2 9	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	14 2 19	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	140 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	1 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	3 1 13	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	0 1 2	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	2 1 28	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	2 1 0	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	3 1 14	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	37 2 21	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	1 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	8 3 31	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	0 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	2 2 30	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	9 1 21	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	20 2 11	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	25 1 24	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	3 2 0	—	5 (1)	The Crown	—	—	—	—
20	—	1 0 29	—	5 (1)	The Crown	—	—	—	—
21	—	33 0 35	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	0 3 5	—	5 (1)	The Crown	—	—	—	—
23	—	8 3 39	—	5 (1)	The Crown	—	—	—	—
24	—	1 1 16	—	5 (1)	The Crown	—	—	—	—
25	—	0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	0 3 37	—	5 (1)	The Crown	—	—	—	—
29	—	0 1 1	—	5 (1)	The Crown	—	—	—	—
30	—	3 0 35	—	5 (1)	The Crown	—	—	—	—
31	—	3 3 22	—	5 (1)	The Crown	—	—	—	—
35	—	3 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
36	—	1 2 16	—	5 (1)	The Crown	—	—	—	—
37	—	0 0 24	—	5 (1)	The Crown	—	—	—	—
38	—	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
39	—	0 1 22	—	5 (1)	The Crown	—	—	—	—
40	—	2 1 30	—	5 (1)	The Crown	—	—	—	—
42	—	3 2 27	—	5 (1)	The Crown	—	—	—	—
43	—	0 2 21	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent		No. of Title Plan	Sub-section under which settled	On whom settled.	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.).	Land Register Office at which registered.	Volume No.	Folio No.
		A.	R. P.							
44	—	0	0 22	—	5 (1)	The Crown	—	—	—	—
45	—	0	2 27	—	5 (1)	The Crown	—	—	—	—
46	—	8	1 37	—	5 (1)	The Crown	—	—	—	—
46½	—	0	0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
48	—	1	3 37	—	5 (1)	The Crown	—	—	—	—
50	—	0	0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
52	—	0	0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
54	—	0	0 33	—	5 (1)	The Crown	—	—	—	—
55	—	0	3 21	—	5 (1)	The Crown	—	—	—	—
57	—	0	3 20	—	5 (1)	The Crown	—	—	—	—
58	—	0	3 17	—	5 (1)	The Crown	—	—	—	—
59	—	0	3 1	—	5 (1)	The Crown	—	—	—	—
60	—	23	0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
61	—	2	1 30	—	5 (1)	The Crown	—	—	—	—
62	—	0	0 37	—	5 (1)	The Crown	—	—	—	—
63	—	77	2 2	—	5 (1)	The Crown	—	—	—	—
64	—	0	1 17	—	5 (1)	The Crown	—	—	—	—
65	—	0	2 13	—	5 (1)	The Crown	—	—	—	—
66	—	23	1 30	—	5 (1)	The Crown	—	—	—	—
67	—	41	1 37	—	5 (1)	The Crown	—	—	—	—
68	—	20	3 33	—	5 (1)	The Crown	—	—	—	—
69	—	67	2 25	—	5 (1)	The Crown	—	—	—	—
70	—	1	3 15	—	5 (1)	The Crown	—	—	—	—
71	—	150	3 0	—	5 (1)	The Crown	—	—	—	—
72	—	17	2 27	—	5 (1)	The Crown	—	—	—	—
73	—	8	3 25	—	5 (1)	The Crown	—	—	—	—
74	—	1	1 39	—	5 (1)	The Crown	—	—	—	—
75	—	1	0 35	—	5 (1)	The Crown	—	—	—	—
76	—	43	2 3	—	5 (1)	The Crown	—	—	—	—
77	—	1	1 29	—	5 (1)	The Crown	—	—	—	—
78	—	62	3 20	—	5 (1)	The Crown	—	—	—	—
79	—	14	3 5	—	5 (1)	The Crown	—	—	—	—
80	—	0	2 9	—	5 (1)	The Crown	—	—	—	—
81	—	11	1 1	—	5 (1)	The Crown	—	—	—	—
82	—	33	3 35	—	5 (1)	The Crown	—	—	—	—
83	—	6	3 5	—	5 (1)	The Crown	—	—	—	—
84	—	4	1 14	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 3rd day of January, 1953.

N. P. WIJEWERATNE,
for Permanent Secretary
to the Ministry of Lands and Land Development.

Land Sales by the Settlement Officers

PROVINCE OF SABARAGAMUWA

No. 14,524, S. O.—The Settlement Officer, will, on Tuesday, April 7, 1953, at 9 a.m., at his office in Avissawella Resthouse, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown lands, in accordance with the regulations of Government regarding land sales. Fourteen allotments of land, situated in the Atulugam and Panawal Korales of the Kegalla District of the Province of Sabaragamuwa.

Lot No.	Name of Land	Name of Claimant	Description	Extent	
				A.	R. P.
1	Madawalagawawatta, Puwak-gahagawawatta, Pitakanda-wattepanguwa	Udahalaye Adonisa of Widiyawatte	Garden	1	3 10
57	Paluwatta	Amaratunge Babusinno of Kosgahakanda	do.	2	0 6
152	Gangapallawewatta	Pathuemburillaye Somda of Kosgahakanda	do.	0	1 15
213	Pinnamandiyehena	Kudageyalage Sarduel, School Master, Kosgahakanda, Deraniyagala, D. F. F. Pedris, 15, China Lane, Pettah, Colombo	do.	0	1 1
215	Bulawagawahena, Pinnamandiyehena	Kattandige Lucia of Kosgahakanda	Chena	0	3 4
216	Bulawagawahena	Elandaridewage Mendrisa, ditto Allisa, both of Kosgahakanda, Elandaridewage Leisa of Eswatta and Elandaridewage Mencha of Kahatagastenna	do.	0	3 1
218	Nugegawahena	Y. V. Tilakaratne	do.	0	1 1
221	Tambeliyehena	Sadiris Fonseka of Kosgahakanda	Chena and garden	0	2 3
254	Egalahena	Nekatkianalage Podisingho of Eratne	Chena	0	2 6
255	Egalahena, Diyalindagawahena	Nekatkianalage Petara and ditto Seeti, both of Kosgahakanda	do.	0	3 6
256	Diyalindagawahena, Arambeyiheaullehena	Kiragalage Leisa of Widiyawatta	do.	1	0 4
258	Arambeiheaullehena, Ulgalahena	Kiragalage Adonisa, ditto Juwanisa, both of Deraniyagala	do.	1	2 9
266	Mugunemalatuhehena, Diyalindagawahena	Colombage Don Romanis Dharmasena of Udahamulla, Nugegoda, Dona Helena Nanayakkara, Colombage Don Charles, both of Wellampitiya, Colombo, D. A. Nanayakkara of Dehiowita	do.	5	0 17
274	Patangalappallehena, Lindelelehena, Ambagahapollehena	do	do.	7	0 7

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,
Colombo, January 13, 1953.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

No. 14,525, S. O.—The Settlement Officer, will, on Wednesday, April 8, 1953, at 9 a.m., at his office in Avissawella Resthouse, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown lands, in accordance with the regulations of Government regarding land sales. Twenty-seven allotments of land, situated in the Atulugam East Korale of the Kegalla District of the Province of Sabaragamuwa.

Lot No.	Name of Land	Name of Claimant	Description	Extent		
				A.	R.	P.
29	Paradenitnewatta alias Duwagawawatta	Maharajalage Pinsetuwa of Hingurana, Hingurana Hewainne Subadi, Maharajalage Kiribadi, ditto Ehalamaloe and ditto Kirimenuka	Garden	1	1	36
65	Elagawawatta Dodanpe-landewatta	Millawitiye Puraingayalage Puchi Kiribalaya, ditto Naminkira, ditto Piyuma, ditto Ukkuhatani and Kodituwakkukarainne Giramali	do.	1	2	15
66	Koskaniuwagawawatta	Kodituwakkukarage Ukkuhatana	do.	4	0	34
133	Mahadiyawalagawawatta alias Tolobagasgawahena	Ranwalagamaralalage Rattaranhami	do.	1	3	2
227	Minuwankumburegodella	Bodahennedige Arlis Singho of Hingurana	do.	0	3	4
248	Ambagahatennewatta	Hewainne Maliduwa	Rubber	1	1	23
254	Heraliwatta	Hewainne Subaya	Garden	0	2	28
257	Heraliwatta	Hingurana Hewainne Gunasiriya	do.	0	1	3
259	Do.	do.	do.	0	0	9
260	Do.	do.	do.	0	0	8
316	Ambagahatennewatta	Hewainne Malinduwa	do.	3	2	6
318	Do.	Hewainne Siriya	do.	0	2	17
335	Nagedaralandewatta	Denipitiye Mudiyanseleage Podimenke of Walpola, c/o Head Tea Maker, Sapumalkanda Estate, Dehiowita	do.	1	2	10
337	Minuwanellemukalana	do.	Forest	0	2	11
343	Do.	do.	Chena	0	1	34
344	Nagedaralandewatta	do.	Garden	1	3	34
345	Do.	do.	do.	2	1	22
346	Minuwanellemukalana	do.	Chena	0	1	20
353	Tenneiwatta	Kodituwakkukarage Heenkira	Garden	0	3	27
355	Do.	do.	do.	0	3	29
356	Do.	Kodituwakkukarage Pinadara	do.	0	1	35
359	Dodanpolandewatta	Puraingayalage Kiribalaya	do.	0	3	2
360	Kosmandiyewatta	Kodituwakkukarage Ukkuhatana	do.	4	0	3
363	Kekunagahagawawatta	Hewainne Kiribaba	do.	0	1	36
366	Mahadiyawalagawawatta	N. R. Retnam, Denkal Estate, Dickoya	Tea	6	0	37
368	Do.	N. R. Retnam, Denkal Estate, Dickoya, and Purasinghalage Podiya	do.	5	1	22
369	Minuwankumburewatta	Ranwala Gamarallage Ratuappu	Garden	15	0	34

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,
Colombo, January 22, 1953.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

Land Acquisition Notices

LD. 4680.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Puchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent approximately 60 ft. by 20 ft. out of the land called Kelegekumbura, situated in the village of Henepola Dehideniya, Tumpane Division, Kandy District; and bounded as follows:—

North by the remaining portion of the same land;
East by Kospottu-o-ya;
South and west by the land claimed by U. B. Abeykoon, V. H., Dehideniya.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. J/IG/2801,
Colombo, January 20, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Puchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Bulewehenalanda, in extent about 0A. 3R. 31½P., situated at Hiripitiya in Siyane Korale West, Meda Pattuwa, Colombo District; and bounded as follows:—

North by the barbed wire fence separating the land of Weerasiri Pedige Juwanis;
East by the barbed wire fence and the narrow road;
South by the Negombo-Veyangoda high road;
West by the barbed wire fence separating the land of N. P. Juliya and others.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. Q. 4380/J/PI/2521,
Colombo, December 17, 1952

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 1 acre of the land called Millagahalanda, situated in the village of Hiripitiya, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District; and bounded as follows:—

North by the land called Delgahawatta owned by Nuwarapassa Pedigo Jane and Sida and the land called Diwulgahawatta owned by Nuwarapassa Pedigo Sima and W. Leisa;
East by the Vihare land and the land called Bulugahawatta owned by T. Suwanda;
South by the Muslim Church land and the Fraser Road;
West by the present cemetery and field

Ref. No. Q. 4309/J/LG/2353,
Colombo, January 15, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent approximately 552 ft. by 12 ft. of the land called Galabodawatta, situated at Alutepola, Aluthkuru Korale North (B), Colombo District; and bounded as follows:—

North by a portion of the same land;
East by a portion of the same land;
South by the field claimed by Suthan Appu;
West by the field claimed by Dharmarama Thero.

Ref. No. Q. 3809/J/HLG/832,
Colombo, December 3, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land in extent about 2A. 2R. 0P., described as lot Nos. 103 and 109 in T. S. P. P. No. 23/C7 of 1923, situated at Gampaha Medagama within the U. C. limits of Gampaha, Aluthkuru Korale South, Colombo District; and bounded as follows:—

North by land belonging to A. K. Amerasinghe Kaluarachi;
East by land belonging to Mr. G. P. Wickramarachi;
South and west by land belonging to Mr. Charles Perera.

Ref. No. Q. 4308/J/LG/2355,
Colombo, January 9, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Portions, totalling in extent approximately 0A. 2R. 37.60P., from the lands called Nila-Ankanuwa, Dikwatta Alutwelapitiya, Timbulgetakumbure, Siyambalagahakotuwa, Nugagahakotuwa, Warakagahawatte and Kammatawatte, being parts of lots 152, 158, 159, 163, 1, 2, 6, 5, 10 and 19 in T. S. P. P. 43, situated at Mailagastenna within the Urban Council limits of Badulla, Badulla District; and bounded as follows:—

North by Eladaluwa Estate cart road;
East by the remaining portions of the same lands and abandoned stream;
South by Kandura and Mr. Pinto's land;
West by the remaining portions of the same lands.

Ref. No. J/HLG/1734,
Colombo, January 21, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

My No. LA/7660/J/E/2536.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 2 acres, out of the allotments of lands called Asweddume Pillawa, Asweddume Kumbura and Polgolla Kumbura and Pillawa, situated at Medagama Village, Siyabalagamuwa Palata, Weuda Wilh Hatpattuwa, Kurunegala District; and bounded as follows:—

North by V. C. Road;
East by Polgolla Pillawa and Dehigamulawatta;
South by Asweddume Kumbura;
West by Menum Kumbura and Kosgahakumbura Pillawa.

Ref. No. J/E/2536,
Colombo, January 19, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 1 acre of the land called Delgahakurunduwatta, situated in Matugama Village, Pasdun Korale West, Kalutara District; and bounded as follows:—

North by Ananda Road;
East and west by the remaining portions of the same land;
South by Matugama-Agalawatta P. W. D. Road.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. L. H. 988/J/LG/2579,
Colombo, November 19, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Thidapalasingathinvalavu, in extent about 12 lachchams v. c., situated at Chavakachcheri South, Tenmaradchy, Jaffna District; and bounded as follows:—

- North by lane;
- East by remaining portion of the same land;
- South by property of Nagamuttu, wife of Kanagaratnam;
- West by Point Pedro-Chavakachcheri Road.

Ref. No. J/E/2673/LA 995,
Colombo, January 20, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

LP. 6469.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Kurunduwatta, in extent about one acre, situated at Dodandugoda, Wellaboda Pattu, Galle District; and bounded as follows:—

- North by V. C. Road;
- East by V. C. Road;
- South by Yonungewatta;
- West by Yonungewatta-ela.

Ref. No. J/FCU/1720,
Colombo, January 9, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Atuheraliyawatta, in extent about 0A. 3R. 4 25P., situated at Kirimotiyagara-Dalupitriya, Siyane Korale West, Adicari Pattuwa, Colombo District; and bounded as follows:—

- North by land belonging to Mr. A. A. E. Amerasekera;
- East by Atuheraliyawatta belonging to Mr. B. Don Grigoris;
- South by Colombo-Kandy Road;
- West by Biyanwila Government Girls' School premises.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. Q. 4455/J/E/2740,
Colombo, December 12, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land, in extent approximately $\frac{1}{2}$ acre, situated at Korawella, Salpiti Korale, Colombo District; and bounded as follows:—

- North by the land called Millagahawatta;
- East by the public latrine premises;
- South by road to public latrine;
- West by Korawella-Modara Road.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. Q. 4386/J/H/2427,
Colombo, December 29, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

LP. 6509.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Portions, in extent approximately 0A. 3R. 28P., of the land called "Rope Walk", situated in China Garden, within the Municipal limits of Galle, Galle District; and bounded as follows:—

- North by Havelock Road;
- East by lot Nos. 5, 16, 17, 18, 26, 35, 49, 65, 66, 69, 70, 81, 95, 108, 109, 110, 111, 113, 131, 146, &c., referred to in Galle Town Survey Plan No. 47;
- South by Motor Garage belonging to Mr. A. A. Piyadasa;
- West by lot Nos. 3, 27, 34, 50, 51, 52, 54, 64, 83, 82, 94, 114, 121, 134, 133, 145, &c., referred to in Galle Town Survey Plan No. 47.

Ref. No. J/HLG/2157,
Colombo, January 19, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q. 4113/J/E/1761.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Lot	Name of Land	Description	Preliminary plan No. A 3,314. Village—Pasyala Name of Claimants	Extent		
				A	R	P.
1	Kahatagahawatta <i>alias</i> Kahatagahalanda	Coconut garden and 3 thatched mud huts and an earth well	Pattirajawasam Kudahettige Daniel Ranasinghe, Pattirajawasam Kudahettige Gunasekera Ranasinghe, Pattirajawasam Kudahettige Gunawardane Ranasinghe, Pattirajawasam Kudahettige Jane Nona Ranasinghe heirs of Pattirajawasam Kudahettige William Singho, all of Haggalla, Ellakkala, Pattirajawasam Kudahettige Cicila Ranasinghe, Pattirajawasam Kudahettige Dona Pesonona Ranasinghe of Pasyala and heirs of Pattirajawasam Kudahettige Elpinona Ranasinghe of Mailawalana	6	1	24.7

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on March 27, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before March 13, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, January 26, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q. 4100/J/E/1712.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Lot	Name of Land	Description	Preliminary plan No. A 3,332. Village—Panniptiya Name of Claimants	Extent		
				A	R	P.
1	Part of Road	Road	R. G. Senanayake and Upali Senanayake, both of Maharagama	0	0	6.7
2	Mahamegawatta	Coconut garden	A. C. Abeywardena of Maharagama	0	0	26.9
3	Diyaparagahaowita	Owita	A. H. C. Abeywardena of Maharagama	0	1	12.0

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on March 28, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before March 14, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, January 30, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q. 3947/J/AL/1156.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands, which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Lot	Name of Land	Description	Preliminary plan No. A 3,327. Village—Migahawatta At 9.30 a.m. on March 30, 1953 Name of Claimants	Extent		
				A	R	P.
1	Baraellékumbura <i>alias</i> Iriyagahakumbura	Paddy field and bund	W. T. Martin Singho and S. K. Remiens Singho, both of Migahawatta	0	0	1.2
2	Do.	do.	W. T. Martin Singho, G. J. Perera and S. K. Raibran Singho, all of Migahawatta	0	0	12.0
3	Halgahakumbura <i>alias</i> Moonamalghakumbura	do.	Heiyantuduwege Podisingho of Migahawatta	0	0	0.7
4	Do.	do.	Dungirige Belonis Appu and Gangaboda Arachchige Hendrick Perera, both of Migahawatta	0	0	5.5
5	Do.	do.	Heiyantuduwege Podisingho of Migahawatta	0	0	7.1
Preliminary plan No. A 3,328. Village—Migahawatta At 9.30 a.m. on March 31, 1953						
1	Millagahakumbura	Paddy field and bund	Subatirage Weeraman Appuhami and Gangaboda Arachchige Julia Perera, both of Migahawatta	0	0	7.9
2	Do.	do.	Gangaboda Arachchige Egman Perera and Ranasinghe Arachchige Thomas Perera, both of Migahawatta	0	0	6.2
3	Do.	do.	Gangaboda Arachchige Marthelis Perera, Migahawatta	0	0	0.9
4	Do.	do.	Subatira Kankanamalage Raibran Singho of Migahawatta	0	0	1.3
5	Do.	do.	Subatirage Weeraman Appuhami, Migahawatta	0	0	5.5
6	Asweddumekumbura	do.	Gangaboda Arachchige Romis Singho, Gangaboda Arachchige Egman Perera and Ranasinghe Arachchige Thomas Perera, all of Migahawatta	0	0	10.1
Preliminary plan No. A 3,329. Villages—Siyambalape and Daranagama At 2.30 p.m. on March 31, 1953						
1	Bandarakumbura	Paddy field and bund	Kalugampitiye Appuhamilage Dona Elizabeth Kalyanawathie of Daranagama	0	0	2.0
2	Do.	do.	D. W. R. Senadira of Pahala Mapiitigama, Malwana	0	0	10.9
3	Bollagalagekumbura	do.	Gangodawila Appuhamilage S. P. R. Gunasekera, Malwana	0	0	12.8
4	Do.	do.	Kumarapeli Arachchige D. W. Karunaratna of Daranagama	0	0	4.8

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on the days and time given above and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before March 14, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, January 26, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q. 3997/J/HLG/1324.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary plan No. 3,339. Village—Halugama

Lot	Name of Land	Description	Names of the Claimants	Extent A. R. P.
1	Bogahalanda	Coconut garden	Biyanwilage Lisohamine Dareeju, Henry Alfred Jayawardhena and Envy Violet Jayawardhena, all of Horagasmulla, Divulapitiya	0 0 4.1

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on March 27, 1953, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 13, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, January 30, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q. 3428/J/HLG/1577.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary plan No. A 3,351.—Village—Nambadaluwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Delgahawatta alias Dangaha-kumburawatta	Coconut garden	Sir J. P. Obeyesekera of Batadola, Walauwa, Veyangoda	0 0 10.23

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on March 27, 1953, at 2.30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 13, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, January 26, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q. 4246/J/DEA/2149.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Preliminary plan No. A 3,341. Village—Ekalakurunduwatta

Lots 1 to 11 at 9.30 a.m. and lots 12 to 17 at 2.30 p.m.

Lot	Name of Land	Description	Names of the Claimants	Extent A. R. P.
1	Galle Estate	Cinnamon, contains coconut	A. N. de A. Abeysinghe, Magdalene, Wasala Walauwa, Negombo	26 0 21
2	Yaknarankatuwa Estate	do.	W. M. Fernando, Mookalangamuwa, Katunayaka	36 2 18.7
3	Do.	ditto and a tiled building	H. Peter Silva, Kudahakapola, Ja-ela	37 0 5.8
4	Earth drain	Drain	Mapa Appuhamilago Manganona Munasinghe (address not known) owner of the adjoining paddy field, disputed by W. M. Fernando, Mookalangamuwa, Katunayaka	0 0 6.6
5	Do	do.	Baptist Church, Makawita, disputed by W. M. Fernando, Mookalangamuwa, Katunayaka	0 0 21
6	Do.	do.	K. S. Silva of Kudahakapola, disputed by W. M. Fernando of Mookalangamuwa	0 0 13
7	Do.	do.	K. S. Silva, Kudahakapola, disputed by A. H. Peter Silva of Kudahakapola, Ja-ela	0 0 7.9
8	Do.	do.	Mrs. M. de Silva Gunasekera of Ekala, disputed by A. H. Peter Silva of Kudahakapola, Ja-ela	0 0 12
9	Do.	do.	N. Jusey Perera of Ekala, disputed by A. H. Peter Silva of Kudahakapola	0 0 7.4
10	Do.	do.	P. Perera of Ekala, disputed by A. H. Peter Silva of Kudahakapola	0 0 5
11	Do.	do.	M. de Silva Gunasekera of Ekala, disputed by A. H. Peter Silva of Kudahakapola	0 0 8.2
12	Do.	do.	K. D. M. Perera of Ekala, disputed by A. H. Peter Silva of Kudahakapola	0 0 6
13	Do.	do.	D. Samaris Silva of Ekala, disputed by A. H. Peter Silva of Kudahakapola	0 0 7.9
14	Do.	do.	D. Simon Silva of Ekala, disputed by A. H. Peter Silva of Kudahakapola	0 0 2.7
15	Do.	do.	D. E. Silva of Ekala, disputed by A. H. Peter Silva of Kudahakapola	0 0 1.4
16	Do.	do.	K. M. Silva of Ekala, disputed by A. H. Peter Silva of Kudahakapola	0 0 9.8
17	Do.	do.	Crown and A. H. Peter Silva of Kudahakapola	0 0 2

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on March 19, 1953, at the time given above and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 5, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, January 30, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L. H. 550.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

P. P. A. 2,569. Wokada (part) Ward No. 6—Wekada, within U. C. Panadura

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Walawwatta Estate, part of assessment No. 74, Horana Road	Coconut estate contains mango, coconut, jak, breadfruit, mangosteen, and arecanut trees 40 years, two upstairs permanent bungalows, 5 permanent buildings, 2 permanent latrines, 5 temporary buildings, 2 masonry drains, 4 masonry wells, 1 masonry foundation of a building, 1 masonry fountain, 5 masonry cisterns, 3 masonry pillars, 2 roads, 2 masonry walls and a wire fence	Mrs. R. E. S. de Soysa of "Deltra", Bagatele Road, Colombo. Agents: Carson Cumberbatch & Co. Colombo	25 3 33.6
Total				25 3 33.6

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kalutara, on March 13, 1953, at 3 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 6, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, February 3, 1953.

I. L. FERDINANDS,
Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L. D. 4109.

I, hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

All those allotments of land called Samarakoongehena, Gedarawatte *alias* Paranawatta, Hatanagewatta, Paranawatta and Dahanagewatta, in extent 1A. 1R. 33.2P., situated at Rangomuwa village, Pallepala Korale, Tumpane Division, Kandy District; surveyed and described as lots 242, 244, 246, 246½, 247, 248, 249, and 250 in Supplement No. 1 to F. V. P. 182.

Lot	Name of Claimant
242	Wijesundara Mudiyansele Dingiri Banda of Rangomuwa
244	Angoda Lalalage Loku Menika and ditto Abeykoon Banda, both of Rangomuwa
246	Wijesundara Mudiyansele Punchi Banda of Beddewela, Rambukkana
246½	Do.
247	Hendrick Jayasinghe of Lunuwala, Engaltina Jayasingha of Polgahawela, Krinelis Jayasingha of Polgahawela, Carolis Jayasingha of Polgahawela, Baby Nona Jayasingha of Polgahawela, Selestina Jayasingha of Rangomuwa, Luciana Jayasingha of Rangomuwa
248	Dassanayake Mudiyansele Dingiri Banda of Aragama and Dassanayake Mudiyansele Heen Banda of Rangomuwa
249	Wijesundara Mudiyansele Ukku Amma of Welagama, Wijesundara Mudiyansele Punchi Bandage Kiri Banda, ditto Heen Banda, ditto Medduma Banda, ditto Mudiyanse, ditto Ranmenka, ditto Bandara Menika, all of Rangomuwa
250	Angoda Lalalagedara Heen Banda of Rangomuwa, ditto Loku Menika of Dedunupitiya, ditto Bandu Menika of Ambawa, Attanayake Mudiyansele Mutu Menika of Muwapitiya

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri on March 26, 1953, at 9.30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before March 19, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, February 5, 1953.

E. E. GRENIER,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L. D. 4310

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

All that land called Pieriswatta, Assessment No. 9 in extent 3A. 2R. 15.0P., situated in Buwelikada, Ward No. 11, Buwelikada, within the Municipal Limits of Kandy, Kandy Town Gravets, Kandy Gravets, Kandy District, Central Province, surveyed and described as lot 1 in Preliminary plan No.-A 1,896.

Name of Claimant.—Mr. L. H. S. Pieris, No. 9, Pieriswatta, Kandy.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri on March 26, 1953, at 10.30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 19, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, February 5, 1953.

E. E. GRENIER,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L. D. 4369.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

All that land called Mount Franion Estate in extent 4A. 3R. 33.8P., situated in Pelawa village, Gangapalata Korale (Yatinuwara) Uduuwara and Yatinuwara Division, Kandy District, Central Province; surveyed and described as lot 1 in Preliminary Plan No. A 1,915.

Name of Claimant.—F. J. Holloway, Mt. Franion Estate, Muruthalawa.

Agents.—Messrs. Henderson & Co., P. O. Box 72, Colombo.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on March 26, 1953, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 19, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, February 6, 1953.

E. E. GRENIER,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L 3051.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Ihalagederawatta	Coconut garden contains 2 coconut trees 50 years, one masonry well and one masonry tub	Ihalagedera Kalu Banda, ditto Kirihami, ditto Menikrale, ditto Bandirala and Medagedera Loku Kalu Banda, all of Wattegammadra	0	0 8 9
Total				0	0 8 9

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Matale, on March 17, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before March 9, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matale, February 5, 1953.

A. R. RATNAVALE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LP. 6341.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose, for bathing well Hapugala:—

Description of the land to be acquired:—

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent	
				A.	R. P.
1	Pelawatta	Coconut garden contains 6 coconut trees and 1 caju tree 40 years	S. Ilayperuma, Forest Department, Galle	0	0 15 5
Total				0	0 15 5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Galle, on March 16, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before March 7, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Galle, January 28, 1953.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LP 6443.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose, for G/Ettiligoda Government Junior School:—

Description of the land to be acquired:—

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent	
				A.	R. P.
1	Delgahawatta	Coconut garden contains coconut and jak trees about 60 years, and coffee trees about 10 years, 2 permanent buildings, 2 temporary buildings and part of trench	J. Weerawickrama of Ettiligoda, G. W. Jayanoris de Silva of Medakeembiya, Narawala Poddala, and H. E. L. Bennet de Silva of Ihalagoda, Akmeemana	2	3 19 9
2	Do.	Coconut garden contains coconut trees about 40 years.	do.	0	1 35 0
3	Do.	Coconut garden contains coconut trees about 60 years, 1 temporary building and part of trench	T. Alles of Ettiligoda	0	3 22 0
Total				2	4 0 36 9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Galle, on March 23, 1953, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before March 16, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Galle, February 6, 1953

RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD. 7314.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz., for H/Aranwela Government S. M. School:—

Description of the land to be acquired:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
525	Godellehena	Citronella	Mrs. S. W. Ratnatunga of Aranwela, Beliatta	2	0 38 2

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Beliatta Town Council Office, on March 27, 1953, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before March 18, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

All documents in support of the claims should be produced before me at the time of the inquiry.

The Kachcheri,
Hambantota, February 6, 1953.

D. J. F. D. LIYANAGE,
Additional Assistant Government Agent.

Notices under the Land Development Ordinance

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT A PERSON TO RECEIVE A GRANT

NOTICE is hereby given that the Assistant Government Agent, Galle District, Southern Province, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m., on Monday, March 9, 1953, at Galle Kachcheri, to select a person to receive a grant for the Crown land, particulars of which are given below.

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person, or depute some one to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent, Galle District.

February 3, 1953.

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Particulars of Land referred to above

Preliminary plan No. A 1,227.

Village: Illukpitiya in Wellaboda Pattuwa.

Lot Numbers: 2, 4 and 5.

Name of permit-holder or applicant: Mr. D. G. Karunaratne.

Extent: 2 acres 1 rood 26 perches.

NOTICE OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE PERMITS (MIDDLE CLASS CEYLONESE SCHEME)

NOTICE is hereby given that the Assistant Government Agent, Kalutara, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 9 a.m., on March 30 and 31, 1953, at the Kachcheri, Kalutara to consider applications for lands, particulars of which are given below, and to select persons to receive permits for portions thereof.

2. Allotments will be confined to Middle-Class Ceylonese.

3. All applications must reach the Assistant Government Agent, Kalutara, on or March 2, 1953.

4. Every applicant should attend the Land Kachcheri in person or depute some to represent him. If neither the applicant nor any person deputed to represent him attends the Land Kachcheri, the Assistant Government Agent, Kalutara, may presume that the applicant does not wish to pursue his application further.

5. Every selected applicant will be required to make a deposit of Rs. 3 per acre immediately after selection.

6. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent, Kalutara.

7. Previous applicants for land in this District under the Middle-Class Ceylonese Scheme should make their applications afresh.

8. Applications should be on the prescribed form (L. C. 44) which can be obtained from me.

9. These allotments are suitable for the cultivation of rubber, arcanut, &c.

J. S. FERNANDO,
Kalutara, January 31, 1953. for Assistant Government Agent

Particulars of Land to be dealt with

LIST OF ALLOTMENTS IN HEDIGALLA

FINAL TOPO PLAN NO. 1—HEDIGALLA

Date and Time of Selection: March 30, 1953, at 9 a.m.

Lot No.	Extent			Lot No.	Extent		
	A.	R.	P.		A.	R.	P.
447	20	0	0	394	10	1	33
450	9	3	37	462	6	1	25
488	4	3	38	399	10	0	4
512	19	1	15	397	10	2	19
448	19	3	28	460	20	0	23
513	5	0	4	543	15	0	15
590	10	0	30	444	20	3	6
455	10	0	2	403	9	3	15
467	5	0	10	406	15	1	35
466	9	3	35	544	19	3	38
591	11	3	28	471	25	1	16
547	7	3	9	468	25	0	32
389	11	0	0	589	5	2	19
391	5	0	15	424	24	3	14
393	10	1	10	429	26	2	33

Lot No.	Extent			Lot No.	Extent		
	A.	R.	P.		A.	R.	P.
485	13	3	20	364	4	3	36
477	13	3	29	623	10	2	4
475	9	3	25	626	10	1	18
476	9	3	9	663	10	2	11
486	9	3	10	345	29	0	37
487	9	3	20	607	12	0	20
479	5	2	14	731	11	1	34
482	5	2	21	682	17	1	7
483	5	0	15	761	17	2	32
494	8	3	18	672	16	3	34
495	4	2	11	610	23	1	12
313	5	1	18	367	27	3	37
329	10	0	3	346	13	3	8
330	5	0	10	419	23	0	28
322	9	0	27	347	5	0	23
588	15	3	29	573	41	0	5
414	9	2	25	555	5	2	15
411	10	0	9	503	20	3	31
410	10	0	17	527	9	2	20
418	30	2	8	528	9	1	35
413	4	3	2	560	9	2	12
334	27	3	13	574	29	0	19
307	23	1	35	580	10	0	1
315	39	0	23	575	10	0	25
359	9	3	34	576	10	0	10
340	15	1	17	441	19	2	16
356	9	2	9	440	10	0	35
351	10	0	8	439	20	2	28
352	10	0	38	436	8	1	4
350	5	1	15	433	40	0	1
339	7	1	6	566	10	0	30
707	15	3	4	567	15	1	36
736	14	3	38	730	11	0	14
738	9	2	28	740	10	3	24
725	30	2	16	648	10	3	23
719	26	0	15	332	41	2	37
718	24	1	12	556	5	1	26
637	20	1	28	713	29	2	12
754	18	3	26	616	23	0	31
747	15	0	35	762	20	2	9
760	10	0	8	755	9	3	4
704	10	0	4	569	15	2	38
703	11	0	27	584	5	3	8
717	21	1	22	708	10	1	26
716	21	2	5	766	10	3	3
640	31	0	1	633	11	1	13
643	33	3	17	666	15	1	39
712	29	0	27	559	9	2	20
735	19	3	15	644	12	2	19
521	41	1	21	653	9	2	3
361	10	0	33	656	9	1	30
570	9	1	2	657	9	1	14
507	5	1	8	739	15	0	8
342	20	1	0	705	7	1	39
451	9	2	38	737	16	2	34
432	8	3	4	628	14	3	37
387	20	1	17	428	4	3	27
604	20	3	28	621	5	3	39
318	15	0	29	706	10	0	30

A. G. A's No. L. H. 1544.

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Puttalam and Chilaw Districts, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 10 a.m., on Wednesday, March 25, 1953, at the Puttalam Kachcheri, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent, Puttalam.

W. S. DE ALWIS,
for Land Commissioner.

Particulars of Land to be dealt with

Preliminary plan No. A 817. Village—Angunawila

Lot	Name of Permit-holder or Applicant	Extent
		A. R. P.
9	C. A. J. Dharmagunaratne	21 1 3

Land Redemption Notices

No. Q. 4453/LRO/APL 4399.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, NO. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Puchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, October 1, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Schedule

Preliminary plan No. A 3,253. Village—Udupila

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Dawatagahakumbura	Paddy field	Don Daniel Witanachchi and Don Gabriel Witanachchi, both of Udupila, Weboda	0 0 19
2	Do.	do.	do.	0 3 3
3	Do.	do.	do.	0 0 20
Total				1 0 2

No. Q. 4497/LRO/APL 2462.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, NO. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Puchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, November 5, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Signed by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Schedule

Preliminary plan No. A. 3,250. Village—Belummahara

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Mjilaghawatta alias Halgahawatta	Coconut garden contains coconut and other seasonal crops 40 years	J. C. Weerasekera, 2, Hewa Avenue, Colombo 7.	3 0 11

No. QQ. 4472/LRO/APL 5744.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, NO. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Puchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, October 22, 1952.

By order of
P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Schedule

Preliminary plan No. A 3,262. Village—Hapuwalana

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Delgahalanda	Coconut garden over 40 years.	Subasingha Aratchige Podappuhami of 14, Divulapitiya	0 3 4
2	Do.	do.	do.	0 0 6
3	Do.	do.	do.	0 0 11
4	Do.	do.	do.	0 0 8
5	Do.	do.	do.	0 0 1
Total				0 3 30

No. Q. 4459/LRO/APL 70.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, October 9, 1952.

By order of
P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Schedule

Preliminary plan No. A 2,924. Village—Kotugoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
2	Kosgahawatta <i>alias</i> Gorakagahawatta	Coconut garden and a cadjan mud house	K. J. P. Seneviratne of Raddoluwa, Seeduwa	0	2	24

No. Q. 4486/LRO/APL 3058.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, October 30, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Schedule

Preliminary plan No. A 3,281. Village—Akaragama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Dawatagahadalupotha	Coconut garden over 40 years	S. Agida de Silva Hamine of Madampella, Katana	0	2	6
2	Do.	do.	do.	0	0	13
Total				0	2	19

L.B. 2175/LRO/APL/3791 J/LLD/12/53.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, NO. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo, January 7, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 1,380. Village—Walgama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Lunuwilagegederawatta <i>alias</i> Jambughawatta	Garden 50 years	Arthur Weeratunga of Walgama, Matara	0	2	2
2	Do.	do.	do.	0	0	4
Total				0	2	6

Ref. No. LD. 7393/LRO/APL 5302/J/LLD/2808.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, NO. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.
Colombo, November 5, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Supplement No. 3 to F. V. P. No. 241. Village—Mulgirigala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
236	Peniwelhena <i>alias</i> Serugahahena.	Citronella	P. H. Pannadasa, c/o P. H. Danoris, Mulgirigala, Weerakotiya	9 0 29
Total				9 0 29

No. LD. 4344.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, NO. 9 OF 1950

I, Edward Ehis Grenier, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kandy Kacheheri, on March 24, 1953, at 9.30 a.m.,
 - (b) notify to me in writing on or before March 17, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation, and the details of the computation of such amount.

The Kacheheri,
Kandy, January 30, 1953.

E. E. GRENIER,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,691. Village—Jwanawatta

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Hathdohakaragedarawatta	Garden contains coconut, jak, arecanut, breadfruit, &c., and a temporary straw and mud-house	M. A. Seyyadu Mohamadu Lebbo and K. M. Nuhu Lebbo of Welekade, Katugastota	1 1 38
2	Do.	Garden contains jak and arecanut	do.	0 0 3
Total				1 2 1

LRO/APL/5254/LP. 6382.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, NO. 9 OF 1950

I, Oswin Raine Wright, Assistant Government Agent of the Galle District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kacheheri, Galle, on March 23, 1953, at 10 a.m., and
 - (b) notify to me in writing on or before March 16, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

January 31, 1953.

RAINE WRIGHT,
Assistant Government Agent of the Galle District.

Schedule

Preliminary plan No. A. 1,361. Village—Habaraduwa West

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Ittebenewatta <i>alias</i> Dontumulgawatta	Coconut garden 50 years	W. D. B. Amarasirwardena, Mihiripenna, Talpe	0 0 24.9
2	Do.	Coconut garden 50 years, contains a masonry well	do.	0 0 2.9
Total				0 0 27.8

L. B. 2149/LRO/APL/5902—J/LLD.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, NO. 9 OF 1950

I, A. O. Wirasinghe, Assistant Government Agent of the Matara District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Matara Kacheheri, on April 10, 1953, at 11 a.m.; and
 - (b) notify to me in writing on or before April 3, 1953, the nature of his interests in the lands, the particulars of his claims, for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kacheheri,
Matara, January 31, 1953.

A. O. WEERASINGHE,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,359. Village—Walliwala (Part) Ward No. 7

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Welikumburewatta <i>alias</i> Watawanagawatta, part of assessment No. 2154A	Coconut garden 7-50 years, contains 2 small cadjan sheds	W. Johanis de Silva of 2154, Watawanagawatta, Walliwala, Weligama	0 2 5
2	Do.	Coconut garden 7-80 years and path	do.	0 0 19
Total				0 2 24

ආණ්ඩුවේ ඉඩම් විකිණීම හෝ බදුදීම සඳහා දැන්වීමයි

No. 14,524, S O.—ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතූමා විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සත්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝග වල ප්‍රකාරයට මිලි 1952ක් ආප්‍රල් මස 7වෙනි දින වූ අගතරුවාදු පෙරවරු 9ට අවිසයාවේල්ලේ තානායකවේදී වෙන්දේසිකර විකුණනට හෝ බේරුම්කර දෙනට නොහොත් වෙන අන්දමකින් නිවැරදිකරනට යෙදෙනවා ඇත. සබරගමු දිසාවේ කැගලි දිස්ත්‍රික්කයේ අවුදුගම් සහ පනාවිල් කෝරළේ පිහිටා තිබෙන බිම්කැබලි 14ක්.

Table with 5 columns: No., ඉඩමේ නම (Plot Name), ලංකා මැණිමේ මුල් සිතියමේ නො. 630. හම—කොස්ගහකන්ද අයිතිකම්කරන්නා (Original No. 630, Name—Kosagahakandeha Aithikaramkaranthana), විස්තර (Description), ප්‍රමාණය, අ.රු.ප. (Area, Rs. P.).

මෙහි ඉඩම් තැන වැඩිදුර තොරතුරු කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතූමාගෙන්ද, ඒවායේ සිතියම්, කොළඹ සර්වේයර් ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

මිලි 1953ක් වූ ජනවාරි මස 13වෙනි දින කොළඹ ඉඩම් පිළිබඳ කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේදීය. ජ. කේ. ආර්. අසරළපා, ඉඩම් පිළිබඳ කොමසාරිස්තුමා වෙනුවට.

No. 14,525, S. O.—ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතූමා විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සත්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට මිලි 1953ක් වූ ආප්‍රල් මස 8වෙනි දින වූ බදුදු පෙරවරු 9ට අවිසයාවේල්ලේ තානායකවේදී වෙන්දේසිකර විකුණනට හෝ බේරුම්කර දෙනට නොහොත් වෙන අන්දමකින් නිවැරදිකරනට යෙදෙනවා ඇත. සබරගමු දිසාවේ කැගලි දිස්ත්‍රික්කයේ හැගෙනහිර අවුදුගම් කෝරළේ පිහිටා තිබෙන බිම්කැබලි 27ක්.

Table with 5 columns: No., ඉඩමේ නම (Plot Name), ලංකා මැණිමේ මුල් සිතියමේ නො. 725. හම—හීගුරන අයිතිකම්කරන්නා (Original No. 725, Name—Heegurana Aithikaramkaranthana), විස්තර (Description), ප්‍රමාණය, අ.රු.ප. (Area, Rs. P.).

No. Q. 4386/J/H/2427.

1950^{වන} අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950^{වන} අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලංගේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ සල්පිටිකෝරළේ කොරලවැල්ලේ පිහිටි අක්කර 3 ක පමණ විශාලතම ඇති ඉඩමට මායිම්:—

- උතුරට: මල්ලගහවත්ත සහ ඉඩම;
- නැගෙනහිරට: ප්‍රසිද්ධ වැසිකිලියා තිබෙන ඉඩම;
- දකුණට: ප්‍රසිද්ධ වැසිකිලියාට සහ පාර;
- බස්නාහිරට: කොරලවැල්ල-මෝදර පාර.

පී. බී. මුලන්කුලංගේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමාගේ අභිප්‍රේෂ,
අත්සන්කළේ: ඇස්. ආර්. අමරසිංහ,
ස්ථාවර ලේකම්තුමා.

මි 1952^{වන} දෙසැම්බර් මස 29 වැනි දින
කොළඹදීය.

1950^{වන} අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950^{වන} අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලංගේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ, බටහිර සිසිනාකෝරළේ මැදපත්තුවේ හිරිපිටිය සහ ගමෙහි පිහිටි, මල්ලගහපන්ද සහ ඉඩමෙන් අක්කරයක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

- උතුරට: කුමරපස්ස පෙහිගේ ජේතට සහ සිදුට අසිති දෙල් ගහවත්ත සහ ඉඩම හා කුමරපස්ස පෙහිගේ සීමාව සහ බිබිලිවි. ලෙසිසාව අසිති දිල්ලගහවත්ත සහ ඉඩම;
- නැගෙනහිරට: පත්සල්වත්ත සහ ටී. සුවදියට අසිති මුලුගහ වත්ත සහ ඉඩම;
- දකුණට: මුස්ලිම් දේවස්ථානයට අසිති ඉඩම සහ මල්පුස්ස පාර;
- බස්නාහිරට: මිනිසාන සුසානාගුමිය සහ කුමුර.

පී. බී. මුලන්කුලංගේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා.
මි 1953^{වන} ජනවාරි මස 15 වැනි දින
කොළඹදීය.

1950^{වන} අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950^{වන} අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලංගේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සිසිනාකෝරළේ මැදපත්තුවේ හිරිපිටිය නමැති ගමෙහි පිහිටි, රූ. 1 3/4, පාර්ච්ස් 31 1/2 ක පමණ විශාල මුද්‍රාවගෙනලත්ද නමැති ඉඩම, ඊට මායිම්:—

- උතුරට: හිරිපිටිපෙහිගේ සුවානිස්ට අසිති ඉඩම වෙත්කරන කමිටි වැව;
- නැගෙනහිරට: කමිටි වැව සහ පටුපාර;
- දකුණට: මිනෝමු-විසන්ගොඩ මහා මාවත;
- බස්නාහිරට: ඇත්. පී. ජුලියාව සහ අනිත් අයට අසිති ඉඩම වෙත්කරන කමිටි වැව.

පී. බී. මුලන්කුලංගේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා.
මි 1952^{වන} දෙසැම්බර් මස 17 වෙනි දින
කොළඹදීය.

1950^{වන} අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950^{වන} අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලංගේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

- මම—වාටකවිලීර් දකුණ
- අදාළ පාලක නිලධාරීතුමාගේ කොමාරය:—කොන්රේවිලි,
දිස්ත්‍රික්කය—යාපනය.
- පළාත—උතුර.

ඉහත කී කවිලීර් දකුණ සහ ගම පිහිටි ජබ්පල සිත්ගනිත්වලට නැමති ලාච්චි. ජෙලකක් (ඊ. සී) වපසරිය ඇති ඉඩමට මායිම්:—
උතුරට: පටුපාර;
නැගෙනහිරට: මෙම ඉඩමේ ඉතුරු කොටස;
දකුණට: නානමුත්තුගේ හා කොටුකුකනගරත්තේ ට අසිති ඉඩම;
බස්නාහිරට: පේදුරුතුඩුව—වාටකවිලීර් පාර.

පී. බී. මුලන්කුලංගේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා.
අංකය: J/E/2673—L A 99a.

මි 1953^{වන} ජනවාරි මස 20 වැනි දින
කොළඹදීය.

අංකය: LP. 6469.

1950^{වන} අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950^{වන} අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලංගේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

ගාලු දිස්ත්‍රික්කයේ වැල්ලොඩාව පත්තුවේ දෙයින්දුගොඩ නමැති ගමෙහි පිහිටි අක්කරයක් පමණ බිම් ප්‍රමාණය ඇති කුරුඳුවත්ත නමැති ඉඩම් කැබැල්ල; ඊට මායිම්:—

- උතුරට: මේසහා පාර;
- නැගෙනහිරට: එම
- දකුණට: යොනුත්තෙවිත්ත;
- බස්නාහිරට: යොනුත්තෙවිත්ත, ඇල.

පී. බී. මුලන්කුලංගේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා.
මි 1953^{වන} ජනවාරි මස 9 වැනි දින
කොළඹදීය.

No. Q. 4208/J/LG/2355.

1950^{වන} අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950^{වන} අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලංගේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ දාඤ්ඤ අර්චකුරු කෝරළේ ගම්පහ පළාත් කොටසකට නළු ගම්පහ මැදගම පිහිටි ඒ. ඒ. 1923^{වන} T. S. P. P. අංක. 23/07 දරන සිතියමේ විස්තර කරන ලද නො. 103 හා 109 දරන කැබලිවලින් අක්කර 2 සි, රූ. 2 ක පමණ බිම් ප්‍රමාණය, ඊට මායිම්:—

- උතුරට: ඒ. කේ. අමරසිංහ කාර්ආරච්චිට අසිති ඉඩම;
- නැගෙනහිරට: ඒ. පී. වික්‍රමආරච්චි මහත්මයාට අසිති ඉඩම;
- දකුණට සහ බස්නාහිරට: වාල්ස් පෙරේරා මහත්මයාට අසිති ඉඩම.

පී. බී. මුලන්කුලංගේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා.
මි 1953^{වන} ජනවාරි මස 9 වැනි දින
කොළඹදීය.

No. Q. 3809/J/LG/832.

LW. 3660.

1950. ජ් අභික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනත.
5 වැනි වගන්තිය යටතේ දු ප්‍රකාශයයි

1950. ජ් අභික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනත
5 වැනි වගන්තිය යටතේ දු ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට
ලිච්ඡනාකර තිබෙන බවත් එය අණුවට ඉඩම් ලබාගැනීමේ
අඥපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950. ජ්
අභික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ ප්‍රච්ච බණ්ඩා මුලින් කුලුමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි:

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට
ලිච්ඡනාකර තිබෙන බවත් එය අණුවට ඉඩම් ලබාගැනීමේ
අඥපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950. ජ්
අභික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ ප්‍රච්ච බණ්ඩා මුලින් කුලුමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අවන්කරු කෝරළේ (B)
කොඩාගේ අර්ගු පොල පිහිටි ගලබොඩවත්ත යන ඉඩමෙන්
අඩි 552 x 12 ක පඤ්ඤා ප්‍රදානය, ඊට මායිම් —

බදුලු දිස්ත්‍රික්කයේ බදුලු නගර සීමාවකුළු මෙලිලයන්හැන්ගේ
පිහිටි විපසරිය අ. 0, ර. 2. ප. 37 60 ඇත නිලදුන්කනුව, දික්
වත්ත, අර්ච්චෙලුටිය, නිලුල්ලුටිය, සිසිලාගමකොටුව,
නුගනගකොටුව, වරකාගමවත්ත සහ කම. ත්වත්ත නමැති
නො. 43 දරන නගර මුල් සිතියමේ නො. 152, 158, 159, 153,
1, 2, 6, 5, 10 සහ 19 දරන බිම්කර්මි වශයෙන් මැන තිබෙන
ඉඩම්වල කොටස වලට මායිම්:—

උතුරට සහ නැගෙනහිරට: එම ඉඩමේ කොටසක්;
දකුණට: සුමනන් අප්පු අසිතිකම් කියන කුඹුර;
බස්නාහිරට: බණ්ඩාර මහේස්වරයා අසිතිකම් කියන කුඹුර.

උතුරට: එලදලුව වත්තට සහ කරන්න පාර;
නැගෙනහිරට: එම ඉඩම්වල ඉතිරි කොටස සහ මිලකපුර;
දකුණට: කපුර සහ පිංකෝ මහත්මයාගේ ඉඩම;
බස්නාහිරට: එම ඉඩම්වල ඉතිරි කොටස.

පී. බී. මුලින් කුලුමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

පී. බී. මුලින් කුලුමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

එහි 1952 ක්වූ දෙපාර්ට්මේන්ට් මස 3 වැනි දින
කොළඹ දිග.

J/HLG/1734.

LD. 4680/J/LG/2801.

එහි 1953 ක්වූ ජනවාරි මස 21 වැනි දින
කොළඹ දිග.

1950. ජ් අභික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනත
5 වැනි වගන්තිය යටතේ දු ප්‍රකාශයයි

1950. ජ් අභික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනත
5 වැනි වගන්තිය යටතේ දු ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට
ලිච්ඡනාකර තිබෙන බවත් එය අණුවට ඉඩම් ලබාගැනීමේ
අඥපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950. ජ්
අභික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ ප්‍රච්ච බණ්ඩා මුලින් කුලුමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි:

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට
ලිච්ඡනාකර තිබෙන බවත් එය අණුවට ඉඩම් ලබාගැනීමේ
අඥපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950. ජ් අභික
9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ ප්‍රච්ච බණ්ඩා මුලින් කුලුමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි:

මහල පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ තුම්පනේ කොඩාගේ
දෙබ්බෙදෙණියේ පේනේ පොල පිහිටි කැලේ හේ කුඹුරින් අඩි 60 ක්
දිගින් සහ අඩි 20 ක් පළලින් ඇති පොටයට මායිම්:—

උතුරට අයු පාරද; නැගෙනහිරට සහ බටහිරට මෙම ඉඩමේ
ඉතරු කොටසද; දකුණට මතුමෙ-අගලවත්ත පී. බිබ්ලිච්. බී.
පාරද සහ මායිම් ඇති, කර්තර දිස්ත්‍රික්කයේ බටහිර පස්දුන්
කෝරළයේ, මතුමෙ පිහිටි දෙල්ගහකුරුගුවත්ත නමැති ඉඩමෙන්
අක්කරයක පඤ්ඤා ප්‍රදානයයි.

උතුරට: කැලේ හේ කුඹුරින් ඉතිරි කොටස;
නැගෙනහිරට: කොස්පොතු බස;
දකුණට: පු. බී. අබේකෝන් ගම්පොල පාරයට අසිති ඉඩම;
බස්නාහිරට: එම.

පී. බී. මුලින් කුලුමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ: ඇස්. අර්ච් අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම් තනතුර.

පී. බී. මුලින් කුලුමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ: ඇස්. අර්ච් අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම් තනතුර.

නො. L. H. 988/J/LG/2579.

එහි 1953 ක්වූ ජනවාරි මස 20 වැනි දින
කොළඹ දිග.

එහි 1952 ක්වූ නොවැම්බර් මස 19 වැනි දින
කොළඹ දිග.

No. Q. 3997/J/HLG/1324.

1950. ජ් අභික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනත. 7 වැනි වගන්තිය යටතේ දු ප්‍රකාශයයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට අණුවට අදහස් කරන බැවින් 1950. ජ් අභික 9 දරන
ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී යිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

පලාතේ නො. A 3,339. ගම—තර්ගම
නො. ඉඩමේ නම විස්තර අසිතිකමකියන්නා ප්‍රමාණය, අ. ර. ප.
1 බෝගලප්පද පොල් ඉඩම සියත්වලයේ ලියාපදිංචි දරිඡු, හෝරි ඇල්පරි ජයවර්ධන සහ එහි 0 0 4-1
වයලි ජයවර්ධන, සියලුදෙනාම හොරගස් දිල්ල, දිලුලපිටිය.

ඉහත පාහේ ඉඩමට හිටිකම්, අසිතිවාසකම් හෝ මේනත් සම්බන්ධ කිරීම සියලුදෙනාම තම නමින් හෝ බවුන්ගෙන්
ලියවලීටලීන් බලාපොරොත්තුවන බැවින් 1953 ක්වූ මාර්තු මස 27 වැනි දින පුර්වගත 11 වන වේලාවට කොළඹ කවි-වර්ගයේදී
මා සම්මුඛ විභාෂණයයි.

තද එහි 1953 ක්වූ මාර්තු මස 13 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සබ්බකියෙන් බවුන්ගේ අසිතිවාසකම්වල සම්බන්ධයෙන්,
එහි ඉඩම් ලබාගැනීම සඳහා වත්දි දල්ලීමට ඇති කාරණා පිළිබඳ විස්තරයන්, වත්දි මුදල හා ඒ මුදල ගණන්බැඳි පාරිභාෂිත
මා වෙත (3 වන දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

එහි 1953 ක්වූ ජනවාරි මස 30 වැනි දින
කොළඹ කවි-වර්ගයේදී.

ඒ. සෙන්ට් ඒ. විජේසේන,
කොළඹ දිස්ත්‍රික්කයේ අණවුමේ උප ඒජන්තතුමා.

No. Q. 3428/J/HLG/1577.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

නො.	ඉඩමේ නම	විස්තර	ප්ලාන් නො. A 3,351. ගම—නඹදඵව, අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	දෙල්ගහවත්ත නොහොත් දත්තකුඹුර වත්ත	පොල් ඉඩම	ශ්‍රී විත් ජේ. පී. මංගියේකරතුමා, බටදොළේ උඩව 0 0 10.23 වියන්ගොඩ	

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සිදුදෙනාම නම් තමන් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වසර 1953 ක්වූ මාර්තු මස 27 වෙනි දින අපරහාය 2.30 දේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛව විභාග කළෙමි.

තවද වසර 1953 ක්වූ මාර්තු මස 13 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථානවත්, එකී ඉඩම ලබාගැනීමට ගැන වන්දි ඉල්ලීමට ආණ්ඩු කාරුණි පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරින් මා වෙත (වටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වසර 1953 ක්වූ ජනවාරි මස 26 වෙනි දින කොළඹ කවිචේරියේදීය. ඒ. සෙන්ට් පී. විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

No. Q. 3947/J/AL/1156.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

නො.	ඉඩමේ නම	විස්තර	ප්ලාන් නො. A 3,327. ගම—මීගහවත්ත	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	බරපල්ලකුඹුර නොහොත් ජීර්ගහකුඹුර	කුඹුර	වසර 1953 ක්වූ මාර්තු මස 30 වෙනි දින පුළුඹාය 9.30ට අයිතිකම්කරුන්ගේ බබ්ලිච්. ටී. මාවන් සිංහසේන සහ ඇස්. කේ. රෙමිනිස් සිංහසේන, දෙදෙනාම මීගහවත්ත	0 0 1.2
2	එම	එම	බබ්ලිච්. ටී. මාවන් සිංහසේන, ජී. ජේ. පෙරේරා සහ ඇස්. කේ. රෙමිනිස් සිංහසේන සියලුදෙනාම මීගහවත්ත	0 0 12
3	ගල්ගහකුඹුර නොහොත් මුනලේගහකුඹුර	එම	එච්. පොඩ්සිංහසේන, මීගහවත්ත	0 0 0.7
4	එම	එම	ඩී. බෙලෝනිස් අප්පු සහ ජී. ජී. හෙළුක් පෙරේරා, දෙදෙනාම මීගහවත්ත	0 0 5.5
5	එම	එම	එච්. පොඩ්සිංහසේන, මීගහවත්ත	0 0 7.4

ප්ලාන් නො. A 3,328. ගම—මීගහවත්ත

වසර 1953 ක්වූ මාර්තු මස 31 වෙනි දින පුළුඹාය 9.30ට

1	මල්ලගහකුඹුර	කුඹුර	ඇස්. මීරමන් අප්පුහාමි සහ ජී. ජී. ජුලියා පෙරේරා, දෙදෙනාම මීගහවත්ත	0 0 7.9
2	එම	එම	ජී. ජී. එස්. එන් පෙරේරා සහ ආර්. ජී. කෝමස් පෙරේරා, මීගහවත්ත	0 0 6.2
3	එම	එම	ජී. ජී. මීරමන් පෙරේරා, මීගහවත්ත	0 0 0.9
4	එම	එම	ඇස්. කේ. රබ්බන් සිංහසේන, මීගහවත්ත	0 0 1.3
5	එම	එම	ඇස්. මීරමන් අප්පුහාමි, මීගහවත්ත	0 0 5.5
6	අස්වැද්දුමකුඹුර	එම	ජී. ජී. රෝමිස් සිංහසේන, ජී. ජී. එස්. එන් පෙරේරා සහ ආර්. ජී. කෝමස් පෙරේරා, සියලුදෙනාම මීගහවත්ත	0 0 10.1

ප්ලාන් නො. A 3,329. ගම—සියඹලාප සහ දරණගම

වසර 1953 ක්වූ මාර්තු මස 31 වෙනි දින අපරහාය 2.30ට

1	බණ්ඩාරකුඹුර	කුඹුර	කේ. ජී. ජයන එලිසාබත් කල්පානවතී, දරණගම	0 0 2
2	එම	එම	බබ්ලිච්. ආර්. සේනාධීර, පහලමායිවගම, මල්වහ	0 0 10.9
3	බොල්ලාගලගේකුඹුර	එම	ජී. ජී. ඇස්. පී. ආර්. ඉන්සේකර, මල්වහ	0 0 12.8
4	එම	එම	කේ. ජී. ඩී. බබ්ලිච්. කාරුණරත්න, දරණගම	0 0 4.8

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සිදුදෙනාම නම් තමන් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වසර 1953 ක්වූ මාර්තු මස 27 වෙනි දිනට මත්තෙන් මා වෙත (වටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

තවද වසර 1953 ක්වූ මාර්තු මස 14 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථානවත්, එකී ඉඩම් ලබාගැනීමට ගැන වන්දි ඉල්ලීමට ආණ්ඩු කාරුණි පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරින් මා වෙත (වටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වසර 1953 ක්වූ ජනවාරි මස 26 වෙනි දින කොළඹ කවිචේරියේදීය. ඒ. සෙන්ට් පී. විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

No Q. 4113/J/E/1761.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ඉවත පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු ආදායම් කළමනාකරණ බැංකු 1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසේ දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම් විස්තර :—

පලාත් නො. A 3,314. ගම—පස්සාල

නො.	ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ.ර., ප.
1	කනටගාවත්ත නොහොත් කනටගාවත්ත	පොල් ඉඩම, අඟුරු පිටු පිටු 3 ක් සහ පිටු 1 ක්	පර්ණප්‍රියම් කුඩාහෙට්ටියේ දනිපෙල් රණසිංහ, එම ගුණසේකර රණසිංහ, එම ගුණවර්ධන රණසිංහ, එම ජේෂ්වරත්න රණසිංහ, නායිකි පර්ණප්‍රියම් කුඩාහෙට්ටියේ පිලියම් සිංහසෑයගේ උරුමක්කාරයෝ, සියලු දෙනාම, හක්පුල්ල, පල්ලක්කල; පර්ණප්‍රියම් කුඩාහෙට්ටියේ සිසිල් සා රණසිංහ, එම දෙනා පෙරෙස්නෝනා රණසිංහ, දෙදෙනාම පස්සාල; නායිකි පර්ණප්‍රියම් කුඩාහෙට්ටියේ ආල්ලිනෝනා, රණසිංහගේ උරුමක්කාරයෝ	6 1 24.7

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සංකීර්ණ කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිල්ලින් බලාපොරොත්තුවන අයවලුන්ගේ වම් 1953 වන මාර්තු මස 27 වැනි දින පු. හැ. 9.30 වන විට මෙහි කමිටුවේ සාමාජිකයන්ගේ සම්මුඛව සිටිය යුතුය.

තවද වම් 1953 වන මාර්තු මස 13 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සංකීර්ණයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහතිකයක් එක් ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වත්දී මුදල හා එ මුදල ගණන් බැලූ හැරීන් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුය.

වම් 1953 වන මාර්තු මස 26 වැනි දින කොළඹ කමිටුවේ දීය. ඒ. සෙන්ට්‍රි වි. විජේසේන, කොළඹ දිනපත්‍රයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

No. Q. 4246/J/DEA/2149.

1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ඉවත පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු ආදායම් කළමනාකරණ බැංකු 1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසේ දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම් විස්තර :—

පලාත් නො. A 3,341. ගම—ඒකලකුරුගුණික

කැබලි 1 සිට 11 දක්වා පුළුඟ 9.30ට සහ කැබලි 12 සිට 17 දක්වා අපරභාග 2.30ට

නො.	ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ.ර., ප.
1	ගාල්ලොවත්ත	කුරුගුණ පොල් ඉඩම	ඒ. ආර්. ද. ඒ. අබේසිංහ, වාසල වලවිච්චි, මිහමුච්චි	26 0 21
2	සත්තාරත්තවුච්චි	එම	බිබිලිච්චි, ඇම්. ප්‍රනාන්දු, මුකලත්තමුච්චි, කටුනායක	36 2 18.7
3	එම	එම සහ උරුම පවත්වාගැනීමේ කොමිෂන්වල	එම්. පිටර් සිල්වා, කුඩාහෙට්ටිය	37 0 5.8
4	කානුච්චි	කානුච්චි	මාප අප්පුහාමිලාගේ, මත්තෝනා මුනසිංහ (ඇඩ්විස් හැන) ඉල්ලුම් කළු අයිතිකරු, අරවුල්කරු: බිබිලිච්චි, ඇම්. ප්‍රනාන්දු, මුකලත්තමුච්චි	0 0 6.6
5	ඇඟිලිය	ඇඟිලිය	මාකේන්ද්‍ර ඩ. ජයවර්ධන, අරවුල්කරු: බිබිලිච්චි, ඇම්. ප්‍රනාන්දු, මුකලත්තමුච්චි	0 0 21
6	එම	එම	කේ. ඇස්. පිල්වා, කුඩාහෙට්ටිය, ජේ. ආර්. අරවුල්කරු: බිබිලිච්චි, ඇම්. ප්‍රනාන්දු, මුකලත්තමුච්චි	0 0 13
7	එම	එම	කේ. ඇස්. පිල්වා, කුඩාහෙට්ටිය, අරවුල්කරු: ඒ. එම්. පිටර් සිල්වා, කුඩාහෙට්ටිය	0 0 7.9
8	එම	එම	ඇම්. ද. පිල්වා, ගුණසේකර ගෝනා, ඒකල, අරවුල්කරු: ඒ. එම්. පිටර් සිල්වා, කුඩාහෙට්ටිය	0 0 12
9	එම	එම	ඇම්. ප්‍රනාන්දු, ජේ. ආර්. අරවුල්කරු: ඒ. එම්. පිටර් සිල්වා, කුඩාහෙට්ටිය	0 0 7.4
10	එම	එම	පී. පෙරේරා, ඒකල, අරවුල්කරු: ඒ. එම්. පිටර් සිල්වා, කුඩාහෙට්ටිය	0 0 5
11	එම	එම	ඇම්. ද. පිල්වා, ගුණසේකර, ඒකල, අරවුල්කරු: ඒ. එම්. පිටර් සිල්වා, කුඩාහෙට්ටිය	0 0 8.2
12	එම	එම	කේ. ඩී. ඇම්. පෙරේරා, ඒකල, අරවුල්කරු: ඒ. එම්. පිටර් සිල්වා, කුඩාහෙට්ටිය	0 0 6
13	එම	එම	ඩී. සාමිස් පිල්වා, ඒකල, අරවුල්කරු: ඒ. එම්. පිටර් සිල්වා, කුඩාහෙට්ටිය	0 0 7.9
14	එම	එම	ඩී. සමිත් පිල්වා, ඒකල, අරවුල්කරු: ඒ. එම්. පිටර් සිල්වා, කුඩාහෙට්ටිය	0 0 2.7
15	එම	එම	ඩී. ජේ. පිල්වා, ඒකල, අරවුල්කරු: ඒ. එම්. පිටර් සිල්වා, කුඩාහෙට්ටිය	0 0 1.4
16	එම	එම	කේ. ඇම්. පිල්වා, ඒකල, අරවුල්කරු: ඒ. එම්. පිටර් සිල්වා, කුඩාහෙට්ටිය	0 0 9.8
17	එම	එම	රජයේ සහ අරවුල්කරු: ඒ. එම්. පිටර් සිල්වා, කුඩාහෙට්ටිය	0 0 2

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සංකීර්ණ කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිල්ලින් බලාපොරොත්තුවන අයවලුන්ගේ වම් 1953 වන මාර්තු මස 19 වැනි දින ඉහත සඳහන් මේලාවට කොළඹ කමිටුවේ සාමාජිකයන්ගේ සම්මුඛව සිටිය යුතුය.

තවද වම් 1953 වන මාර්තු මස 5 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සංකීර්ණයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහතිකයක් එක් ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැරීන් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුය.

වම් 1953 වන මාර්තු මස 30 වැනි දින කොළඹ කමිටුවේ දීය. ඒ. සෙන්ට්‍රි වි. විජේසේන, කොළඹ දිනපත්‍රයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

No. Q. 4100/J/E/1712.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැනට දැනට දැනට

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූ අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනට දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

ජලයෙන් නො. A 3,332. ගම—පන්තිපිටිය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීර්තෘ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	පාලේ කොටසක්	පාර	ආර්. ජී. සේනානායක, සහ උපාලි සේනානායක, දෙදෙනාම හෙරගම	0 0 6.7
2	මහ මේනවත්ත	පොල් ඉඩම	ඒ. සී. අබේවර්ධන, මහරගම	0 0 26.9
3	දියපරගහම්පිට	ඔහුට	ඒ. ප.වී. සී. අබේවර්ධන, මහරගම	0 1 12

ඉහත සඳහන් ඉඩම් වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිලදෙනාම නම් නමක් හෝ සිවුන්ගෙන් ලියවීමට ලක් වූ බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක්‍රම මාර්තු මස 28 වැනි දින පූ. හා. 9.30 වේලාවට කොළඹ කම්මේරියේදී මා සම්මුඛව විභාග කළාය.

තවද වම් 1953 ක්‍රම මාර්තු මස 14 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවීමට ලක් කළාය.

වම් 1953 ක්‍රම පෙබරවාරි මස 30 වැනි දින කාර්තෘ කම්මේරියේදීය. ඒ. සෙන්ට්. ඩී. විජේමත්ත, කොළඹ දිස්ත්‍රික්කයේ අණවූම් උප ඒජන්තතුමා.

L. H. 550.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැනට දැනට දැනට

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූ අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනට දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මුල් ජලයෙන් නො. A 2,569. ගම—වැකඩ (කොටසක්), වෝඩි නො. 6, වැකඩ, පානදුර හෙර සීමාව. ඇතුලු

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීර්තෘ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	වලුම්වග්ගා, වර්ජනම් නො. 74, හෙරගම පාර	අවුරුදු 40 ක් වන අැති අම්, පොල්, කොස්, දෙල්, මැන්ගුස්, පුවත්තස් කිහිපයක්, සීර් කොල්දර දළනලද, ගොඩ නැගීමේ දෙකක්, සීර් ගෙ බැගීමේ රික්ක, සීර් වැනිකිලි දෙකක්, තාවකාලික ගොඩනැගීමේ රික්ක, බදුමෙන් නැනු කානු දෙකක්, බදුමෙන් නැනු ලීදවල් 4 ක්, බදුමෙන් නැනු බොබ්බාලියුන අත්තිවාරමක්, බදුමෙන් නැනු වතුර මලක්, බදුමෙන් නැනු වතුර වැනි රික්ක, බදුමෙන් නැනු කනු රික්ක, පාරවල් 2 ක්, කිසි වැටක් සහ බදුමෙන් නැනු බිත්ති දෙකක් ද කිහිප	කොළඹ බහුතලේ පාලේ, “බෙල්ලා” නිවසේ පදිංචි ආර්. ජී. අස්. ද සොයිසා නෝනා සහ ස්වමිය, ඒජන්තවරු: කොළඹ කාර්යයන් කමිටුවේ සහ සමාගම	25 3 33.6

එකතුව .. 25 3 33.6

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිලදෙනාම නම් නමක් හෝ සිවුන්ගෙන් ලියවීමට ලක් වූ බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක්‍රම මාර්තු මස 13 වැනි දින අපරහාය 3 වැනි කාර්තෘ කම්මේරියේදී මා සම්මුඛව විභාග කළාය.

තවද වම් 1953 ක්‍රම මාර්තු මස 6 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවීමට ලක් කළාය.

වම් 1953 ක්‍රම පෙබරවාරි මස 3 වැනි දින කාර්තෘ කම්මේරියේදීය. අයි. ඇල්. පර්ඩිනන්ඩස්, කාර්තෘ දිස්ත්‍රික්කයේ අතිරේක අණවූම් උප ඒජන්තතුමා.

LD. 4310.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැනට දැනට දැනට

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූ අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනට දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මධ්‍යම පාරෙන් මහනුවර දිස්ත්‍රික්කයේ මහනුවර සතරවිහල්කඩ මහනුවර නගර සභාවේ වෝඩි නො. 11 වැනි කොටසේ මුලාලිකඩ පිහිටි අ. 3, රූ. 2, ප. 15 ක් පමණ වර්ජනම් නො. 10, මුල් ජලයෙන් නො. A 1,896 ගේ ලොව් ප්‍රදරන මහනුවර පිරිසවත්තේ නො. 9 ගේ ප. 1 ආල්. එම්. ඇස්. පිරිස් මහත්මයාට අයිති පිරිසවත්ත.

අයිතිවාසිකම් කීර්තෘ: ඇල්. එම්. ඇස්. පිරිස් මහත්මයා, නො. 9, පිරිස්වත්ත, මහනුවර.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිලදෙනාම නම් නමක් හෝ සිවුන්ගෙන් ලියවීමට ලක් වූ බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක්‍රම මාර්තු මස 26 වැනි දින පූ. හා. 10.30 ගේ වේලාවට මහනුවර කම්මේරියේදී මා සම්මුඛව විභාග කළාය.

තවද වම් 1953 ක්‍රම මාර්තු මස 19 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවීමට ලක් කළාය.

වම් 1953 ක්‍රම පෙබරවාරි මස 5 වැනි දින මහනුවර කම්මේරියේදීය. ඒ. ජී. ගුණතිස් මහනුවර දිස්ත්‍රික්කයේ අණවූම් උප ඒජන්තතුමා.

LD. 4109.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා ආවේණික පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩම් විස්තර:—

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ පල්ලේපොහ කෝරළයේ රත්ගලේ පිහිටි අ. 1, රූ. 1, ප. 33.2 ක් පමණ විපසරිය ඇති පලාත් නො. F. V. P. 182 ක් පළවෙති අති-රිකායේ ලොවි නො. 242, 244, 246, 246½, 247, 248, 249 සහ 250 දරන සමරකෝන් යන්න, ගෙදරවත්ත නැතහොත් පරණවත්ත, හටගොඩවත්ත, පරණවත්ත හා දහගෙණේ නිකායා ගණ ඉදිකි.

- නො. අයිතිකරුවන්ගේ නම
- 242 .. රත්ගොඩුවේ පදිංචි විජේසුන් ර මුදියන්සේලාගේ ඊ. කීර්තිමංගලා
- 244 .. රත්ගොඩුවේ පදිංචි අංගොඩරළුලාගේ ලොකුමුණුකා සහ එම අංගොඩකෝන් බණ්ඩා
- 246 .. රම්මක්කන-බැද්දේවෙල පදිංචි විජේසුන්දර මුදියන්සේලාගේ පුංචිබණ්ඩා
- 146½ .. එම—
- 247 .. ඉහුඹිල පදිංචි හෙක්කන් ජයසිංහ, පොල්ගහවෙල පදිංචි එන්ගල්නිනා ජයසිංහ, පොල්ගහවෙල පදිංචි කීර්තිමංගලා ජයසිංහ, පොල්ගහවෙල පදිංචි කෙරේලිය ජයසිංහ, පොල්ගහවෙල පදිංචි ඩිබ්බිනේනා ජයසිංහ, රත්ගොඩුවේ පදිංචි ආලෝකිනා ජයසිංහ, රත්ගොඩුවේ පදිංචි ලුසිආනා ජයසිංහ
- 248 .. අරගම පදිංචි දානාසක මුදියන්සේලාගේ ඩී. කීර්තිමංගලා සහ රත්ගොඩුවේ පදිංචි දානාසක මුදියන්සේලාගේ හීන්බණ්ඩා
- 249 .. වෙලගම පදිංචි විජේසුන්දර මුදියන්සේලාගේ උත්කුආදිකා, රත්ගොඩුවේ පදිංචි විජේසුන්දර මුදියන්සේලාගේ පුංචි බණ්ඩාගේ කීර්තිමංගලා, එම හීන්බණ්ඩා, එම මැද්දුම බණ්ඩා, එම මුලරත්න, එම රමේදාණිකා, එම බණ්ඩාලමුණුකා
- 250 .. රත්ගොඩුවේ පදිංචි අත්ගොඩරලාගෙදර හීන්බණ්ඩා, දේදුනුපිටියේ පදිංචි අත්ගොඩරලාගෙදර ලොකුමුණුකා, අම්බාරාචි පදිංචි අත්ගොඩරලාගෙදර, බන්දුමුණුකා, මුටුසිංහේ පදිංචි දත්තනාසක මුදියන්සේලා දිසානායක

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා සහිත සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක්වූ මාර්තු මස 26 වැනි දින පෙරවර 9.30ට මහනුවර කමිස්මිණිස්ට්‍රේට් මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

තවද වම් 1953 ක්වූ මාර්තු මස 19 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම හා වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැරින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953 ක්වූ පෙබරවාරි මස 5 වැනි දින මහනුවර කමිස්මිණිස්ට්‍රේට් මා වෙත, ඊ. ඊ. ගුණතිලක, මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

LD: 4369.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා ආවේණික පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩමේ විස්තර:—

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ පල්ලේපොහ කෝරළයේ ගහපොහ කෝරළයේ (පරිහුඹිල) පැලෑටි පිහිටි අක්කර 4, රූ. 3, පර්චස් 33.8 පමණ ප්‍රමාණය ඇති මුල් පලාත් නො. A 1,915, ලොවි 1 කේ අදහස් වූ විද්‍යානික වත්ත.

අයිතිවාසිකම් කීපයකින් තොරව: ඇ.ප්. ජේ. ගොලාචාරි, මවුන්ට් විද්‍යානික පර්චෙට්ටි, මුරුගලාචාරි ඒජන්තවරු: හෙන්ඩර්සන් සහ සමාන්ත, කැ. පෙ. නො. 72, කොළඹ.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා සහිත සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක්වූ මාර්තු මස 26 වැනි දින උදේ 11ට මහනුවර කමිස්මිණිස්ට්‍රේට් මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

තවද වම් 1953 ක්වූ මාර්තු මස 19 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම හා වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැරින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953 ක්වූ පෙබරවාරි මස 6 වැනි දින මහනුවර කමිස්මිණිස්ට්‍රේට් මා වෙත, ඊ. ඊ. ගුණතිලක, මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

අංකය L. 3051.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා ආවේණික පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩමේ විස්තර:—

නො.	ඉඩමේ නම	මුල් සිතියමේ නො. A 1,899. ගම්—වික්කේමැද්ද	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	ඉහලගෙදරවත්ත	ගඹො ලත් බදිනා ද මුදන් හා දැන්කිය කින් වික්කේමැද්දේ පදිංචි ඉහලගෙදර සුන් අවුරුදු 50 ක් පමණ වයස ඇති පොල් ගස් 2 ක් ඇති පොල්වගාන	කර්මකරු, ඉහලගෙදර ක්වසාම්, ඉහලගෙදර මුණුකරල, ඉහලගෙදර බණ්ඩාල සහ මැදගෙදර ලොකු කර්මකරු
		එකතුව ..	0 0 8.9

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා සහිත සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක්වූ මාර්තු මස 17 වැනි දින පෙරවර 10ට මාතලේ කමිස්මිණිස්ට්‍රේට් මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

තවද වම් 1953 ක්වූ මාර්තු මස 9 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම හා වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැරින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953 ක්වූ පෙබරවාරි මස 8 වැනි දින මාතලේ කමිස්මිණිස්ට්‍රේට් මා වෙත, ඊ. ඊ. රත්නමිලි, මාතලේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

රජයේ භූමි

මුල් පලයෙන් නො. A 1,380. ගම—විල්ගම

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	පුනුච්චියේ ගෙදර වත්ත නොහොත් ජම්බුගමවත්ත	රබර් වත්ත අවුරුදු 50	ආචාර් වරතුංග, විල්ගම, ආචාර	0 2 2
2	එම	එම	එම	0 0 4
එකතුව				0 2 6

Ref. No. Q. 4459/LRO/APL/70.

1950 වෛ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ ප්‍රකාශයයි

මට යාකොට ඇති රජයේ භූමි විස්තර කර තිබෙන ඉඩම, 1942 වෛ අංක 61 දරන ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තෝරා ගත යුතු වූ) 1950 වෛ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් පැලකොන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

වම් 1952 වෛ ඔක්තෝබර් මස 9 වැනි දින කොළඹදීය.
 පි. සී. මුලන්කුලමේ,
 ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
 අත්සන් කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ,
 ස්ථාවර ලේකම්තුමා.

රජයේ භූමි

මුල් පලයෙන් නො. 2,924. ගම—කොටුගොඩ

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
2	කොස්ගමවත්ත නොහොත් ගොරක පොල් ඉඩම සහ අතු සෙවිලි කළඟෙය	කෙ. ජේ. පී. සෙනෙවිරත්න	කෙ. ජේ. පී. සෙනෙවිරත්න	0 2 24
රඳ්දොළුව, සිදුව				

No. Q. 4486/LRO/APL/3058.

1950 වෛ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ ප්‍රකාශයයි

මට යාකොට ඇති රජයේ භූමි විස්තර කර තිබෙන ඉඩම, 1942 වෛ අංක 61 දරන ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වෙනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වෙනි වගන්තිය සමඟ කියවා තෝරා ගත යුතු වූ) 1950 වෛ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් පැලකොන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

වම් 1952 වෛ ඔක්තෝබර් මස 30 වෙනි දින කොළඹදීය.
 පි. සී. මුලන්කුලමේ,
 ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
 අත්සන් කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ,
 ස්ථාවර ලේකම්තුමා.

රජයේ භූමි

මුල් පලයෙන් නො. A 3,281 ගම—අකරගම

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	දඹ ගහදර්පයක	අවුරුදු 40 ව වැනි පොල් ඉඩම	ඇස්. ආනිද් ද සිල්වා භාමිනේ, මඩම්පැල්ල, කටාන	0 2 6
2	එම	එම	එම	0 0 13
එකතුව				0 2 19

No. Q. 4472/LRO/APL 5744.

1950 වෛ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ ප්‍රකාශයයි

මට යාකොට ඇති රජයේ භූමි විස්තර කර තිබෙන ඉඩම, 1942 වෛ අංක 61 දරන ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තෝරා ගත යුතු වූ) 1950 වෛ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් පැලකොන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

වම් 1952 වෛ ඔක්තෝබර් මස 22 වැනි දින කොළඹදීය.
 පි. සී. මුලන්කුලමේ,
 ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
 අත්සන් කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ,
 ස්ථාවර ලේකම්තුමා.

රජයේ භූමි

මුල් පලයෙන් නො. 3,262. ගම—සුච්චිය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	දෙල්ගමලත්ද	අවුරුදු 40 ව වැනි පොල් ඉඩම	සුබසිංහ ආරච්චිගේ පොසි අප්පුහම, නො. 14, දිවුල්පිටිය	0 3 4
2	එම	එම	එම	0 0 6
3	එම	එම	එම	0 0 11
4	එම	එම	එම	0 0 8
5	එම	එම	එම	0 0 1
එකතුව				0 3 30

No. Q. 4453/LRO/APL/4399.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි.

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිකුත් කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරා ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රවී බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මේ 1952 ක්‍රි. ව. ජනවාරි මස 1 වැනි දින කොළඹ දීය.

පී. බී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිතුමාගේ අංශපරිදි,
අත්සන් කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා.

උපලේඛනය

මුල් ප්ලාන් නො. A 3,253. ගම—උඩුපිල		ප්‍රමාණය, අ. ර. ප.
නො. ඉඩමේ නම	විස්තර	
1	දවටගහ තුඹුර	0 0 19
2	එම	0 3 3
3	එම	0 0 20
එකතුව		1 0 2

No. Q. 4497/LRO/APL/2462.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි.

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිකුත් කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරා ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රවී බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මේ 1952 ක්‍රි. ව. ජනවාරි මස 5 වැනි දින කොළඹ දීය.

පී. බී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිතුමාගේ අංශපරිදි,
අත්සන් කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා.

උපලේඛනය

මුල් ප්ලාන් නො. A 3,250. ගම—බැලුම්මහර		ප්‍රමාණය, අ. ර. ප.
නො. ඉඩමේ නම	විස්තර	
1	මිල්ලහවත්ත නොහොත් අවුරුදු 40 වැනි පොල් ඉඩම ජේ. සී. මිරිසේකර, නො. 2, පත්වමාළු, කොළඹ 7	7 3 0 11
එකතුව		3 0 11

L.D.—B 49/50

Reference. No. LD. 7393/LRO/APL. 5802/J/LLD/2808.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි.

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිකුත් කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරා ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රවී බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මේ 1952 ක්‍රි. ව. ජනවාරි මස 5 වැනි දින කොළඹ දීය.

පී. බී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිතුමාගේ අංශපරිදි,
අත්සන් කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා.

උපලේඛනය

අතිරේක නො. 3 ගම්බද මුල් ප්ලාන් නො. A 241. ගම—මුල්ගිරිගල		ප්‍රමාණය, අ. ර. ප.
නො. ඉඩමේ නම	විස්තර	
236	පැනිවිල් හේන නොහොත් සේරුගහ පැනිල් හේන	9 0 20
එකතුව		9 0 20

No. LD. 4344.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ වූ දත් විමසීමයි.

මහනුවර දිනකින් පසුව මහනුවර නගරයේ පවතින එලිවිටි එලිවිටි ගෙයකට මහා මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ සේරුගහ පැනිල් හේන නමින් කල් දෙකේ:—

- (1) මෙහි දැනට උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවක් සඳහා ආණ්ඩුවේ ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් මේ ක්‍රමයෙන් මිසිදි ලබාගැනීම සඳහා මා මෙහි අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.

(3) එසේ ගත්ව යන ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

- (අ) වම් 1953ක්වූ මාර්තු මස 24වෙනි දින උදේ 9.30ට මහනුවර කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
- (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් වම් 1953ක්වූ මාර්තු මස 17වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහතික, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1953ක්වූ ජනවාරි මස 30වෙනි දින මහනුවර කවිචේරියේදීය.

ඊ. ඊ. ගුණසිරි, මහනුවර දිනපතකයේ ආණ්ඩුමේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

මුල් පලයෙන් නො. P. P. A 1,691. ගම—ඒවනවත්ත

නො.	ඉඩමේ නම	විස්තරය	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	හත්දෙනාකාර වයන්	පොල්, කොස්, පුවක් දෙල් යනාදිය වගාකළ වන්දු සහ පිදුරු සෙවිලිකළ ගොසක් ඇති ඉඩම	ඇම්. ඒ. සෙසියදු මොහමදු, ටෙඩ්ඩේ සහ කේ. ඇම්. කුසුලෙඩ්ඩේ, මෙරිලා කඩි, කටුගස්තොට	1 1 38
2	එම.	කොස් සහ පුවක් වගාකළ වන්දු	එම	0 0 3
				එකතුව .. 1 2 1

LRO/APL/5254/LP/6382.

1950ගේ අඟික 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

ආණ්ඩු දිනපතකයේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් බස්මන් රේන් රයිට් වින මම, 1950 අඟික 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ 1942 අංක 61 දරණ, ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1953ක්වූ මාර්තු මස 23වෙනි දින පූර්වගත 10ට ගාල්ලේ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට පෙනී සිටිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් වම් 1953ක්වූ මාර්තු මස 16වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහතික, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණ ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1953ක්වූ ජනවාරි මස 31වෙනි දින ගාල්ලේ කවිචේරියේදීය.

රේන් රයිට්, ආණ්ඩු දිනපතකයේ ආණ්ඩුමේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

මූලික පලයෙන් නො.මීරය A 1,361. ගම—හබරදුව බස්නාහිර

නො.	ඉඩමේ නම	විස්තරය	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	ඉත්තබෙනවත්ත දොන්තුවුල්ලෙවත්ත	නොහොත් අවුරුදු 50ක්වූ පොල් ඉඩම	කල්පේ, ටේරිපැත්තේ පදිංචි බඩ්ලි, ඩී. බී. අමරසිරිවිත මහත්මයා	0 0 24.9
2	එම.	අවුරුදු 50ක්වූ පොල් ඉඩමෙහි බැම්මෙන් බිදිනලද ශ්‍රීකස් තිබේ	එම	0 0 2.9
				එකතුව .. 0 0 27.8

LB. 2149.

1950 අඟික 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

දකුණු පළාතේ මාතර දිනපතකයේ ආණ්ඩුමේ උප ඒජන්ත තැන්පත් ඒ. ඩී. විරසිංහ වින මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත සඳහන් පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1953ක්වූ අප්‍රේල් මස 10වෙනි දින පූර්වගත 11ට මාතර කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් වම් 1953ක්වූ අප්‍රේල් මස 3වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහතික, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණ ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1953ක්වූ ජනවාරි මස 31වෙනි දින මාතර කවිචේරියේදීය.

ඒ. ඩී. විරසිංහ, මාතර දිනපතකයේ ආණ්ඩුමේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

මූලික පලයෙන් නො. A 1,359. ගම—වල්ලිවල නො. 7 කොඩාගසය

නො.	ඉඩමේ නම	විස්තරය	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	වැලිකුඹුරුවත්ත නොහොත් වව්වනගේවත්ත, වර්පණම් නො. 2,154A දරණ ඉඩමෙන් යොටසක්	පොල් වත්ත අවුරුදු 7-50 දක්වා වයසැති පොල්ගස්ද, කුඩා පොල් අතු මඩු 2ක්ද වෙන්	බ්‍රිලිම්. ජෝජ් ක්‍රිස් ද සිල්වා, නො. 2,154, වව්වනගේ වත්ත, වල්ලිවල, වැලිගම	0 2 5
2	එම.	අවුරුදු 7-30 දක්වා වයසැති පොල් වත්තක්ද, අඹ්පාරක්ද වෙන්	එම	0 0 19
				එකතුව .. 0 2 24

அரசாட்சியாரின் தேர்வைக்காகிய காணி விளம்பரங்கள்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான்கு இத்தால பிரகடனம் செய்கின்றேன்

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ். அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,

1952 ம் ௨௮ (டிசம்பர்) மாகாழிமீ 12 ந. உ.

மேல் மாகாண அரசாட்சி ஏண்ணுவின் இலக்கம் : Q 4455.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/E/2740

காணியின் விபரம்.

கொழும்பு டிஸ்திரிக், அதிகாரிபத்தல, சியான கோறன் மேற்கு, கிரிபிறறியா-டலுப்பிறறிய என்னும் கிராமத்தில், சுமார் 0௭. 3௩. 4.25௮. விசாலமுள்ள அதற்கெறவியவத்த என்னும் ஒரு துண்டுகாணி. எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : திரு. ஏ. ஏ. ஈ. அமரசேகராவக்குரிய காணி,
கிழக்கு : திரு. பி. டொன கிரிகோறிலவுக்குரிய அதற்கெறவியவத்த,
தெற்கு : கொழும்பு-கண்டி ரோட்டு,
மேற்கு : பியனவில்ல அரசாங்க பெண் பாடசாலைவளவு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான்கு இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ். அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,

1952 ம் ௨௮ (டிசம்பர்) மாகாழிமீ 29 ந. உ.

மேல் மாகாண அரசாட்சி ஏண்ணுவின் இலக்கம் : Q 4386.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/H/2427

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், சலபிறறி கோறன், கோறனவெல்ல என்னுமிடத்தில் சுமார் 1/2 ஏக்கர் விசாலமுள்ள ஒரு துண்டுகாணி. எல்லைகள் பின் வருமாறு :—

வடக்கு : மிலகெறவத்த என்னும் காணி,
கிழக்கு : பொதுமக்களின் கக்கூச இருக்கும் இடம்,
தெற்கு : பொதுமக்களின் கக்கூசுக்குப் போகும் ரோட்டு,
மேற்கு : கோறனவெல்ல-மோடர் ரோட்டு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான்கு இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ். அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,

1952 ம் ௨௮ (டிசம்பர்) மாகாழிமீ 17 ந. உ.

மேல் மாகாண அரசாட்சி ஏண்ணுவின் இலக்கம் : Q 4380.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/EI/2521.

காணியின் விபரம்.

கொழும்பு டிஸ்திரிக், மெடப்பத்தலா, சியான கோறன் மேற்கு, கிரிபிறறியா என்னும் கிராமத்தில் சுமார் 0௭. 3௩. 31 1/2. விசாலமுள்ள பூவுவகேணவந்த என்னும் ஒரு துண்டுகாணி. எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : வீரசிறி பொடிக்கே ஜுவானிலவுக்குரிய காணியை பிற்கும் முனளுக்கம்பிவேலி,
கிழக்கு : முனளுக்கம்பிவேலியும் ஒருக்கமான ரோட்டும,
தெற்கு : நீர்கொழும்பு-வியாங்கொடை மேட்டு ரோட்டு,
மேற்கு : என. பி. ஜூலியாவுக்கும் மற்றவாக்களுக்குமுரிய காணியைப் பிற்கும் முனளுக்கம்பிவேலி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான்கு இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1953 ம் ௨௮ (ஜனவரி) தைமீ 15 ந. உ.

மேல் மாகாண அரசாட்சி ஏண்ணுவின் இலக்கம் : Q 4309.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/TG/2353.

காணியின் விபரம்.

கொழும்பு டிஸ்திரிக், மெடப்பத்தலா, சியான கோறன் மேற்கு, கிரிபிறறியா என்னும் கிராமத்தில் சுமார் 1 ஏக்கர் விசாலமுள்ள மிலகெறவத்த என்னும் காணியின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : நவரசு பேடிக்கே ஜேணுக்கும், சிட்டுக்குமுரிய டெல்கெறவத்த என்னும் காணி, நவரசு பேடிக்கே சீமாவுக்கும், டயிளியு. லீசாவுக்கு முரிய டிவுளகெறவத்த என்னும் காணி,
கிழக்கு : விசா என்னும் காணியும், ரி. சவுண்டாவுக்குரிய பூவுகெறவத்த என்னும் காணியும்,
தெற்கு : சோனக் பள்ளிவாசல் இருக்கும் காணியும், பேச்சேட்டும,
மேற்கு : இபோ இருக்கும் இடு காரும், வயலும்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ௨௫ (டிசம்பர்) மார்ச்சுமீ 3 ந ட.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

மேல் மாகாண அரசாட்சி ஏசுணடுவின் இலக்கம் : Q 3809.
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/HLG/832.

காணியின் விபரம்.

கொழும்பு டிஸ்திரிக், அலுத்தகுறு கோறளை யடக்கு 37 ல், அலுத்பொல எனையிடத்தில் சுமார் 552' X 12' நிலமுள்ள கலப்பெய்தவத எனனும் காணியின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : அதே காணியின் ஒரு பகுதி,
கிழக்கு : ஸ்ரீ
தெற்கு : சுயித்தனஅப்பு உரிமை கேடரும் வயல்,
மேற்கு : தருமறாம தேரே உரிமை கேடரும் வயல்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் ௨௫ (ஜனவரி) தைமீ 9 ந ட.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

மேல் மாகாண அரசாட்சி ஏசுணடுவின் இலக்கம் : Q 4308
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LG/2355.

காணியின் விபரம்.

கொழும்பு டிஸ்திரிக், அலுத்தகுறு கோறளை தெற்கு, கம்பஹா நகரசபை எல்லைக்குள் கம்பஹர்-மெடகம் எனையிடத்தில் சுமார் 2௪ 2௫. 0௫. விசாலமுள்ள ஈ. எஸ். பி. பி. இல. 23/௫ 7 ல், வருஷம் 1923, துணடுகள் 103, 109; எனனும் ஒரு துணடுக்காணி எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : ஏ. கே. அமறகிறஹ களுஆராச்சிகுரிய காணி,
கிழக்கு : திரு. ர. பி. விக்கிறமஆராச்சிகுரிய காணி,
தெற்கு : திரு. சாலில் பெரேறுவுக்குரிய காணி,
மேற்கு : திரு. சாலில் பெரேறுவுக்குரிய காணி.

இலக்கம். LA/7660/J/E/2536

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி, புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் ௨௫ (ஜனவரி) தைமீ 19 ந ட.

பி. பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசுணடுவின் இலக்கம் : LA 7660.
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம். J/E/2536.

காணியின் விபரம்.

குருண்கல் டிஸ்திரிக், வேவுடவில்லி அட்டடு, சியம்பலாகழுவ பகுதியில், மெதகழுவ கிராமத்தில் அலவெத்தும் பிலலாவ, அலவெத்தும் குமபுற பொலகொல்லுமபுறயும் பிலலாவ எனனும் காணிகளின் ஏறக்குறைய 2' எக்கா விசாலமுள்ள ஒரு பாகத்தின் எல்லைகள் :—

வடக்கு : கிராமச்சங்கு ரேட்டே,
கிழக்கு : பொலகொல்லிலலாவயும், தெஹிகஹமுலவததையும்,
தெற்கு : அலவெத்தும்புறயும்,
மேற்கு : மெனுகும்புறயும், கொல்கஹும்புறயிலலாவையும்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் ௨௫ (ஜனவரி) தைமீ 19 ந ட.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசுணடுவின் இலக்கம் : L. P. 6509.
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/HLG/2157.

காணியின் விபரம்.

காலி டிஸ்திரிக், காலி நகரசபை எல்லையில் சீனங்கொலலை எனனும் இடத்திலுள்ள "ரேப் போக" என்னும் 0௪. 3௫ 28௫. விசாலமுள்ள துணடுகள். எல்லைகள் :—

வடக்கு : ஹெவலொக பாதை,
கிழக்கு : துணடு நொ. 5, 16, 17, 18, 26, 35, 49, 65, 66, 69, 70, 81, 95, 108, 109, 110, 111, 113, 131, 146, காலி டவுன் பிலாணில் நொ. 47 ல் காட்டியுள்ளபடி,
தெற்கு : ஏ. ஏ. பியதாச்சின மோட்டர் கராஜ்,
மேற்கு : துணடு நொ. 3, 27, 34, 50, 51, 52, 54, 64, 83, 82, 94, 114, 121, 134, 133, 145, காலி டவுன் பிலாணில் நொ. 47 ல் காட்டியுள்ளபடி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 20 ந் உ.

பி. பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி,
எஸ். எம். அமரசிங்கு,
நிரந்தரக் காரியதரிசி

மாக்கான அல்லது டிஸ்திரிக் ஏசனரேவின் இலக்கம்: LD. 4680.

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்: J/LG/2801.

காணியின் விபரம்

கண்டி டிஸ்திரிக், தம்பனெ பகுதி ஹேனேப்பொட டெஹீடெனிய சிராமத்தில, கெல்கேகும்புற எனப்படும் காணியிலிருந்து ஏறக்குறைய 60' X 20' விசாலமுள்ள நிலப்பகுதி இதன் எல்லைகள் பின்வருவனவை —

வடக்கு: அதே காணியின் மிகுதிப்பாகம்,

கிழக்கு: கொல்பொத்த ஓய,

தெற்கும், மேற்கும்: டெஹீடெனியிலிருக்கும் பி. பி. அபேகோன, சிராமத்திலேவா ஊர்மை கோரும் காணி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 21 ந் உ.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

மாக்கான அல்லது டிஸ்திரிக் ஏசனரேவின் இலக்கம்: L. W 3660.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்: J/HLG/1734.

காணியின் விபரம்.

பி. எஸ். பி. பி. 43 பட்டத்தில் நில, அனகணுவ, டிகவத்தை, அலுதவெலபிடடிய, திம்புலகெகும்புற, சியமபல்குறாகொடுவ, துக்கஹாகொடுவ, வரக்கஹாவத்தை, நம்மவத்தை எனவும், 152, 158, 159, 153, 1, 2, 6, 5, 10, 19 இலக்க துணடுகளின் பகுதிக்கொண்ட 0 ஏ. 2 றா. 37-60 ப. நிலம் அமைப்பு: மயில்கல்தெனின், வதுன் நகர எல்லைக்குள். எல்லைகள்

வடக்கு: எல்தலுவை எனறேற ரேடூ,

கிழக்கு: மேற்கறித்த காணிகளின் மிகுதி பாகங்களிலும், இல்லாமல்பொன அருவி,

தெற்கு: பினடோவுக்குரிய நிலமும், கந்தராவும்;

மேற்கு: மேற்கறித்த காணிகளின் மிகுதி பாகங்கள்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 20 ந் உ.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

மாக்கான ஏசனரேவின் இலக்கம்: LA 995.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்: J/E/2673.

காணியின் விபரம்.

யாழ்ப்பாணம் டிஸ்திரிக், தெலுமராடிக், சாவகச்சேரி தெற்கிலுள்ள தும் உத்தேச விசாலம், நிலப்பரப்பு: 12 கொண்டும் கீழ்க்கண்ட எல்லைகட்கு பட்டமான திபாலசிகத்தின் வளவு என அழைக்கப்படும் காணி: —

வடக்கு: ஓழங்கை,

கிழக்கு: அதே காணியின் மிகுதிப்பகுதி,

தெற்கு: கனகரத்தினம் பென் நாகமுத்துவுக்குரிய காணி,

மேற்கு: பருத்தித்துறை—சாவகச்சேரி ரேடூ.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

LP. 6469

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 9 ந் உ.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

மாக்கான அல்லது டிஸ்திரிக் ஏசனரேவின் இலக்கம்: L. P. 6469.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்: J/FOU/1720.

காணியின் விபரம்.

காலி டிஸ்திரிக், வெல்லப்பொட பத்துலில் டொடனகொட எனவும் இத்தால் ஒரு ஏக்கர் விசாலமுள்ள குறுணடுவத்த, எனவும் ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு: சிராமப் பாதை,

கிழக்கு: ஓடி

தெற்கு: யொனுனகேவத்த,

மேற்கு: யொனுனகேவத்த எம்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகைமீ 19 ந் உ.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி,
எஸ். எம். அமரசிங்கு,
நிரந்தரக் காரியதரிசி.

இல. E. H. 988/J/LG/2679.

காணியின் விபரம்.

கனத்தறைப் பகுதியிலுள்ள பஸ்டன் கோற்றை மேற்கிலுள்ள மத்துகம் என்னும் கிராமத்தில் 1 ஏக்கர் அளவில் விசாலமுள்ள டெலகஹகுறுநதுவத்த என்று சொல்லப்படும் காணியின் ஒரு பங்கு. இதன் எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : ஆனந்தா ரோட்டு,
கிழக்கு, மேற்கு : இதே பூமியின் எஞ்சிய பகுதிகள்,
தெற்கு : மத்துகம்-அகலவத்த பி. டபிளியு. டி. ரோட்டு.

Q 3947/J/AL/1156.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசீலனைக்கான வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

ஆரம்பப்பட இல. A 3,327. கிராமம்—மீகஹவத்த.

திகதி : 1953 ம் (நூ) (மாச) பங்குனிமீ 30 ந் திகதி, நேரம் : காலை 9.30 மணி.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம்.
1	பறலல்குமப்புற அல்லது இரியகஹ குமப்புற	நெல்க்காணியும் வரம்பும்	டபிளியு. டி. மாட்டின சிங்கோ, எஸ் கே ரேமினிஸ் சிங்கோ, மிறிகஹவத்த	ஏ. ரூ. ப. 0 0 1-2
2	ஷே	ஷே	டபிளியு. டி. மாட்டின சிங்கோ, ஜி. ஜே. பெரேரா, எஸ். கே. நிப்பிறன் சிங்கோ; மீகஹவத்த	0 0 12
3	கலகஹகுமப்புற அல்லது கஹகுமப்புற	ஷே	கியனதுரவகே பொடிசிங்கோ, மீகஹவத்த	0 0 0-7
4	ஷே	ஷே	டினகிரிகே பிலொனடிஸ் அப்பு, கங்கப்பாட ஆராச் சிகே ஹென்றிக பெரேரா, மீகஹவத்த	0 0 5-5
5	ஷே	ஷே	கியனதுரவகே பொடிசிங்கோ, மீகஹவத்த	0 0 7-4

திகதி : 1953 ம் (நூ) (மாச) பங்குனிமீ 31 ந் திகதி, நேரம் : காலை 9.30 மணி.

ஆரம்பப்பட இல. A 3,328. கிராமம்—மீகஹவத்த

1	மில்லகஹகுமப்புற	நெலவயல், வரம்பு	சுமத்திரிகே வீரமன் அப்புஹாமி, கங்கப்பாட ஆராச் சிகே ஜூலிய பெரேரா, மீகஹவத்த	0 0 7-9
2	ஷே	ஷே	கங்கப்பாட ஆராச்சிகே எக்மன் பெரேரா, நனசிங்க ஆராச்சிகே கோமல் பெரேரா, மீகஹவத்த	0 0 6-2
3	ஷே	ஷே	கங்கப்பாட ஆராச்சிகே மத்தேலிஸ் பெரேரா, மீகஹவத்த	0 0 0-9
4	ஷே	ஷே	சுமத்திர கங்கானமலாகே றப்பிறன் சிங்கோ, மீகஹவத்த	0 0 1-3
5	ஷே	ஷே	சுமத்திரிகே வீரமன் அப்புஹாமி, மீகஹவத்த	0 0 5-5
6	அலவிடமீகும்புற	ஷே	கங்கப்பாட ஆராச்சிகே ரேமினிஸ் சிங்கோ, கங்கப்பாட ஆராச்சிகே எக்மன் பெரேரா, நனசிங்க ஆராச்சிகே தோமஸ் பெரேரா, மீகஹவத்த	0 0 10-1

திகதி : 1953 ம் (நூ) (மாச) பங்குனிமீ 31 ந் திகதி, நேரம் : பிற்பகல் 2 30 மணி.

ஆரம்பப்பட இல. A 3,329. கிராமம்—சியம்பலாப்பே, டறனகம்.

1	பண்டாரங்கும்புற	நெல்வயல், வரம்பு	கலுக்கம்பிறறிய அப்புஹாமிலலாகே டோன் எலிச பெத் கல்யாணவதி, டறனகம்	0 0 2
2	ஷே	ஷே	டி. டபிளியு. ஆர். சினனறே, பஹல், மாபிறறிகம், மல்வான்	0 0 10-9
3	பொலலகல்லகேகுமப்புற	ஷே	கங்கப்பாட அப்புஹாமிலலாகே, எஸ். பி. ஆர். குணசேகர, மல்வான்	0 0 12-8
4	ஷே	ஷே	குமரபிலி ஆராச்சிகே டி. டபிளியு. கருணாட்டின, டறனகம்	0 0 4-8

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராழலமாக மேலே கூறப்பட்டிருக்கும் நாள்கள், நேரங்கள், அன்று கொழுமபுக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் (நூ) (மாச) பங்குனி மாதம் 14 ந் தேதிக்கு முன்னாள் எழுத்தில் முப்பிர்திகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கொழும்புக் கச்சேரி,
1953 ம் (நூ) (ஜனவரி) தைமீ 26 ந் உ.

ஏ. செயின். வீ. விஜயமான்,
மேல் மாகாண உதவி அரசாட்சி எசனே.

Q 4246/J/DEA/2149.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசீலனைக்கான வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

ஆரம்பப்பட இல. A 3,341. கிராமம்—எக்கல்குறுண்வேத்த

துணைகள் 1 இருந்து 11—காலை 9.30 மணி; துணைகள் 12 இருந்து 17—மாலை 2.30 மணி.

துண்டு.	காணியின் பெயர்	விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம்.
1	காலி எஸ்றேற	தென்னகனம் அடங்கிய கறுவாத் தோட்டம்	ஏ. என். டி. ஏ. அபயசிவஹ, "மக்டலீன்", வாசல்	ஏ. ரூ. ப. 26 0 21
	யக்நாரங்கத்துடி எஸ்றேற	ஷே	வளவுவ, நீர்கொழுமபு டபிளியு. எம். பெர்னாண்டோ, முகலன்சுமுவா, கட்டுநாயக	36- 2 18-7

துணர். காணியின் பெயர்.	விபரம்.	உருத்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
3	யகநாங்கத்தல் எலறேற தென்கைகரம் அடங்கிய கறுவாத தோட்டம், ஓடால் மேயப்பட்ட ஒரு வீடும	எச. பீற்றர் சிலவா, குடகஹ்பொல, ஜாஎல	37 0 5-8
4	வாயக்கால்	மாப அபுஹாமில்லாகே மங்க நோன முனசிங்க (விளாசம் தெரியாது), பக்கத்து நெலயலின சொந்தக்காரன டபிளியு. எம். பெர்னானடோவால் மறுக்கப்பட்டது, முகலங்கமுலா, கடநோயக	0 0 6-6
5	ஷெ	பபீல் ஆலயம், மகவிறை, டபிளியு. எம். பொ னுனடோவால் மறுக்கப்பட்டது, முகலங்கமுலா, கடநோயக	0 0 21
6	ஷெ	கே. எஸ். சிலவா, குடகஹ்பொல; டபிளியு. எம் பெர்னானடோவால் மறுக்கப்பட்டது, முகலங்கமுலா	0 0 21
7	ஷெ	கே. எஸ். சிலவா, குடகஹ்பொல, ஏ. எஸ். பீற்றர் சிலவாவால் மறுக்கப்பட்டது, குடகஹ்பொல, ஜாஎல	0 0 7-9
8	ஷெ	மிசில. எம். மீ. சிலவா குணசேகர், எக்கல, ஏ. எச. பீற்றர் சிலவாவால் மறுக்கப்பட்டது, குடகஹ்பொல, ஜாஎல	0 0 12
9	ஷெ	என். ஜூசீ-பெறேறு, எக்கல, ஏ. எச. பீற்றர் சிலவாவால் மறுக்கப்பட்டது, குடகஹ்பொல	0 0 7-4
10	ஷெ	பி. பீற்றர், எக்கல, ஏ. எச. பீற்றர் சிலவாவால் மறுக்கப்பட்டது, குடகஹ்பொல	0 0 5
11	ஷெ	எம். மீ. சிலவா குணசேகர், எக்கல, ஏ. எச. பீற்றர் சிலவாவால் மறுக்கப்பட்டது, குடகஹ்பொல	0 0 8-2
12	ஷெ	கே. டி. ஏம். பெறேறு, எக்கல, ஏ. எச. பீற்றர் சிலவாவால் மறுக்கப்பட்டது, குடகஹ்பொல	0 0 6
13	ஷெ	மீ. சமாறிஸ சிலவா, எக்கல, ஏ. எச. பீற்றர் சிலவாவால் மறுக்கப்பட்டது; குடகஹ்பொல	0 0 7-9
14	ஷெ	மீ. சமாறிஸ சிலவா, எக்கல, ஏ. எச. பீற்றர் சிலவாவால் மறுக்கப்பட்டது, குடகஹ்பொல	0 0 2-7
15	ஷெ	மீ. சமாறிஸ சிலவா, எக்கல, ஏ. எச. பீற்றர் சிலவாவால் மறுக்கப்பட்டது; குடகஹ்பொல	0 0 1-4
16	ஷெ	கே. எம். சிலவா, எக்கல, ஏ. எச. பீற்றர் சிலவாவால் மறுக்கப்பட்டது, குடகஹ்பொல	0 0 9-8
17	ஷெ	முடியும், ஏ. எச. பீற்றர் சிலவா, குடகஹ்பொல	0 0 2

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 19 ந்தேதி அன்று மேலே கூறப்பட்டிருக்கும் நேரங்களுக்கு கொழும்பு கச்சேரியில் எழுதிப்படுத்தும்படியும் அக்காரணியில் அவர்களுக்குள்ள உடன்கையின தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 5 ந்தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்குமாயும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கொழும்பு கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 30 ந் உ.

ஏ. சேயின் லீ. விஜயமான்,
மேல் மாகாண உதவி அரசாட்சி ஏசனரே.

Q 4113/J/E/1791.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :-

ஆரம்பப்பட இல. A 3,314. கிராமம்--பலயால்.

துணர். காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	கஹற்கஹுவத்த அல்லது தெனநதோட்டம், மேயப்பட்ட மூன்று குடிசைகள், ஒரு கிணறு	புத்திராஜலாசம் குடாஹெறிகே டனியில் நனசிஹு, மேற்படி குணசேகர் நனசிஹு, மேற்படி குனவார்தன் நனசிஹு மேற்படி ஜேன நோன நனசிஹு, மேற்படி வில்லியம் சிங்கோவின் உரிமையாளர், ஹக்கல்ல, எலலக்கல், புத்திராஜலாசம் குடாஹெறிகே சிவியா. நனசிஹு, மேற்படி டோன பெசோன நனசிஹு; பலயால், மேற்படி, எலபி நோன நனசிஹுவின் உரித்தாளர், மிலலவலான	6-1 24-7

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 27 ந்தேதி, காலை 9.30 மணிக் கு கொழும்பு கச்சேரியில் எழுதிப்படுத்தும்படியும் அக்காரணியில் அவர்களுக்குள்ள உடன்கையின தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 13 ந்தேதிக்கு முன்னர் எழுதிப்படுத்தும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கொழும்பு கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 26 ந் உ.

ஏ. சேயின் லீ. விஜயமான்,
மேல் மாகாண உதவி அரசாட்சி ஏசனரே.

Q 3097/J/HLG/1324

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :-

ஆரம்பப்பட இல. 3,339 கிராமம்--கல்கம்.

துணர். காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	பொகஹலந்த தெனநதோட்டம்	பியனவிலகே லேசோ காமினி ட்ரெய்; ஹென்றி அலபிறெட் ஜெயவார்தன, எனவீ வயலம் ஜெயவார்தன, கொறகலமுள, டி.வல்லப் பிறறிய	0 0 4-1

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1953 ம் ஆண்டு (மார்க்) பங்குனி மாதம் 27 ந் தேதி, காலை 11 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மார்க்) பங்குனி மாதம் 13 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கொழும்புக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 30 ந் உ.

ஏ. செயின் லீ. விஜயமான்,
மேல மாகாண உதவி அரசாட்சி ஏசண்டு

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

Q 3428/J/HLG/1577

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

பிரதமபட இல. A. 3,351. கிராமம்—நம்படலுவ.

தண்ட.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்:	விசாலம்.
1.	டெல்கஹவத்த அல்லது டங்கஹகும்புற தென்னந் தோட்டம் வத்த	..	சோ. ஜெ. பி. ஓயசேகர, பற்றடொல வளவு, வெயங்கொட	0 0 10 23

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1953 ம் ஆண்டு (மார்க்) பங்குனி மாதம் 27 ந் தேதி, காலை 2 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மார்க்) பங்குனி மாதம் 13 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கொழும்புக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 26 ந் உ.

ஏ. செயின் லீ. விஜயமான்,
மேல மாகாண உதவி அரசாட்சி ஏசண்டு

Q 4100/J/1712.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

ஆரம்பப்பட இல. A 3,332. கிராமம்—பன்னிபிற்றிய.

தண்ட.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்.	விசாலம்.
1	ரேட்டின் பகுதி	.. ரேட்டி ஆர். ஈ. சேனாயக்க, உப்பாலி சேனாயக்க, மஹார கம	0 0 6 7
2	மகாமிகவத்த	.. தென்னந்தோட்டம் ஏ. சி. அபயவாதன, மஹாரகம்	0 0 26 9
3	டியப்பறகஹாஓவிற	.. ஓவிற ஏ. ஏச. சி. அபயவாதன, மஹாரகம்	0 1 12

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1953 ம் ஆண்டு (மார்க்) பங்குனி மாதம் 28 ந் தேதி, காலை 9 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மார்க்) பங்குனி மாதம் 14 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கொழும்புக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 30 ந் உ.

ஏ. செயின் லீ. விஜயமான்,
மேல மாகாண உதவி அரசாட்சி ஏசண்டு.

இல. L. H. 550.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

பிரதமப்படுத்த இல. A 2,569. கிராமம்—வெக்கட (பகுதி) வட்டார இல. 6, வெக்கட பாணநதுறை நகர சபை எல்லைக்குள்

தண்ட.	காணியின் பெயர்.	விபரம்	உரித்தாளரின் பெயர்	விசாலம்.
1	வலவத்த எலறேற, வரிமதிப்பு இல. 74 இன ஒரு பகுதி, கொறன ரோட	தென்னந் தோட்டம், இலக்க 40 வருஷ மா, தெனீன, பலா, ஈரப்பலா, மொங் குளீன, கமுகமரங்கள உண்டு, 2 நிரந்தரமான மேல வீடுகளும், 5 நிரந்தர மான கட்டிடங்களும், 2 நிரந்தரமான கச்சேரிகளும், 5 நிரந்தரமற்ற கட்டிடங்களும், 2 கல்லால் கட்டப்பட்ட வாய்க்காலங்களும், 4 கல்லால் கட்டப்பட்ட கிணறுகளும், ஒரு கல்லால் கட்டப்பட்ட கட்டிடத்தின் அதிவாரமும் ஒரு கல்லால் கட்டப்பட்ட நீர் ஊற்றும், 5 கல்லால் கட்டப்பட்ட வகைகளும், 3 கல்லால் கட்டப்பட்ட தூண்களும், 2 ரேட்டுகள், 2 கல்லால் கட்டப்பட்ட சுவர்களும், ஒரு கம்பி வேலியும் உண்டு.	கொழும்பிலுள்ள, தெலே ரோட்டிலிருக்கும் "தெல்தொட்ட" என்பதிலிருக்கும் ஆர். ஈ. எஸ். டி. சொய்சா என்பவரின் மனைவி, ஏஜென்ஸ காசன கும்பாச அன் கோ, கொழும்பு	பகத 25 3 33-6

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1953 ம் ஆண்டு (மார்க்) பங்குனி மாதம் 13 ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு களுத்தறைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மார்க்) பங்குனி மாதம் 6 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

களுத்தறைக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச்சி 3 ந் உ.

ஐ. எல். பேடினனல்,
அதி உதவி அரசாட்சி ஏசண்டு.

LD. 4109.

1950 ම ජූනියුන් 9 ම ඉலக்க කාணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இதால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி டிஸ்திரிக், தும்பனே பகுதி, பலலே பலாதத கோறனே, இறனகமுல கிராமத்தில் 1 ஏ 1 ரூ. 33-2ப. விசாலமுள்ள சமரகோனகெஹேன, கெதரவத்த அல்லது பரனவத்த, ஹட்டனகேவத்த, பரனவத்த, டாஹனகேவத்த எனப்படும் நிலப்பகுதிகள், அனுபந்த இலக்கம் 1. எவ. பி. பி. 182 ல் லொடல 242, 244, 246, 246½, 247, 248, 249, 250 என அளக்கப்படும் விவரிக்கப்பட்டிருக்கிறது —

உரிமை கோருபவரின் பெயர்.

லொட—

242. இறங்கொழுவவிலிருக்கும் விஜேசந்தர முதியனசெலாகே டிங்கி பண்டா,
244 : இரனகொழுவவிலிருக்கும் அங்கொட ருலலாகே லொகரு மெனிககாவும், அபேகோன பண்டாவும்,
246 : இரம்புககனே, பெட்டேதெவவிலிருக்கும் விஜேசந்தர முதியனசெலாகே புஞ்சி பண்டா,
246½ : டி
247. லூனுலிலலிலிருக்கும் ஹெனதரிக ஜயசிங்க, பொலகஹாவலயிலிருக்கும், எங்கலடின ஜயசிங்க, பொலகஹாவலயிலிருக்கும் கிறினேலில ஜயசிங்க, பொலகஹாவலயிலிருக்கும் கரோலில ஜயசிங்க, பொலகஹாவலயிலிருக்கும் பேபி நோன, இரனகொழுவவிலிருக்கும் செலல்தின ஜயசிங்க, இரனகொழுவவிலிருக்கும் லூசியான ஜயசிங்க.
248 ஆரகமவிலிருக்கும் தசனாயக முதியனசெலாகே டிங்கி பண்டாவும், இரனகொழுவவிலிருக்கும் தசனாயக முதியனசெலாகே ஹீன பண்டாவும்.
249 வெலகமவிலிருக்கும் விஜேசந்தர முதியனசெலாகே உகரு அம்மா, இரனகொழுவவிலிருக்கும் விஜேசந்தர முதியனசெலாகே புஞ்சி பண்டாகே கிறி பண்டா, விஜேசந்தர முதியனசெலாகே புஞ்சிபண்டாகே ஹீன்பண்டா, விஜேசந்தர முதியனசெலாகே புஞ்சிபண்டாகே மெத்தமம் பண்டா, விஜேசந்தர முதியனசெலாகே புஞ்சிபண்டாகே முதியனசே, விஜேசந்தர முதியனசெலாகே புஞ்சி பண்டாகே இ:னமெனிககா, விஜேசந்தர முதியனசெலாகே புஞ்சிபண்டாகே பண்டார மெனிககா.
250 இரனகொழுவவிலிருக்கும் அனகொட ருலலாகெத்த ஹீன பண்டா, தேதுனுபிட்டடியவிலிருக்கும் அனகொட ருலலாகெத்த லொகரு மெனிககா, அம்பாவவிலிருக்கும் அபகொட ருலலாகெத்த புனது மெனிககாவும், லுப்பிட்டடியவிலிருக்கும் அத்தனாயக்க முதியனசெலா முத்த மெனிககா.

மேற்குறித்த காணிக்ரு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில்¹ அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 26 ந் தேதி, காலை 9.30 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபேற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 19 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் இருபிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கண்டிக் கச்சேரி,

1953 ம் ஆண்டு (பெரவரி) மார்ச் 5 ந் உ.

ஈ. ஈ. கிறெனியா,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

L. D. 4310.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இதால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், கண்டி எல்கை, கண்டி கிரவல், கண்டி நகரசபை எலையில் பூவலிகட வட்டார இலக்கம் 11, பூவலிகடயில் 3 ஏ. 2 ரூ. 15-0ப. விசாலமுள்ள வரிப்பன இலக்கம் 9, பிரீலவத்த எனப்படும் காணி ஆரம்பப்படும் நா 1896 ல் லொட 1 என அளக்கப்படும் விவரிக்கப்பட்டிருக்கிறது —

உரிமை கோருபவரின் பெயர் —

எல எச. எல். பிரீல, நா. 9, பிரீலவத்த, கண்டி.

மேற்குறித்த காணிக்ரு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 26 ந் தேதி, காலை 10.30 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபேற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 19 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் இருபிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கண்டிக் கச்சேரி,

1953 ம் ஆண்டு (பெரவரி) மார்ச் 5 ந் உ.

ஈ. ஈ. கிறெனியா,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

LD. 4309.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இதால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், உடநுவர, யட்டிநுவர பகுதி (யட்டிநுவர) கங்கபலாதத கோறனே, பெலவா கிராமத்தில் 4 ஏ. 3 ரூ. 33-8ப. விசாலமுள்ள மவுண்ட பிரொனியன தோட்டம் எனப்படும் காணி, அனுபந்தப்படும் இலக்கம் A 1,915 ல் லொட 1 என அளக்கப்படும் விவரிக்கப்பட்டிருக்கிறது.

உரிமை கோருபவரின் பெயர் —

முரத்தலாவ, மவுண்ட பெரேனியன தோட்டத்திலிருக்கும் எவ. ஜே. ஹல்லோவெ, ஏஜண்டல் : கொழும்பு, ஹெனடாஸன் அன்ட் கொ. பி. ஓ பொகல நிர். 72

மேற்குறித்த காணிக்ரு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 26 ந் தேதி, காலை 11 ம்ணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபேற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 19 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் இருபிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கண்டிக் கச்சேரி,

1953 ம் ஆண்டு (பெரவரி) மார்ச் 6 ந் உ.

ஈ. ஈ. கிறெனியா,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமப்படம் இல. A 1,899. கிராமம்—வத்தேகமமத்த.

துண்டு. காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கோபவா.	வரிசாலம்.
1	இலக்கெதரவத்தை 50 வயது கொண்ட 2 தென்கைகள் நிற்கும் வத்தேகமமத்த கிராமத்தில் வசிகும இலக்கெதர தென்னந்தோட்டமும், கற தொட்டிலும், கற கருபண்டா, மேற்படி கிறிஷாமி, மேற்படி மணிகடடு கிணறும்	உரிமை கோபவா.	0 0 89

மேற்கூறிய காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமலமாக 1953 ம் ஆண்டு (மாசு) பங்குனி மாதம் 17 ந் தேதி, முற்பகல் 10 மணிகு மாதனைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுள்ள உடன்களின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மாசு) பங்குனி மாதம் 9 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

மாதனைக் கச்சேரி,

1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச் 5 ந் உ.

எ. ஆர். இரத்தினவேல், டிஸ்திரிக் உதவி அரசாட்சி எச்சண்டு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம்:—ஹபுகலையில் குளிக்கும் கிணறு கட்டுமபடி.

ஆரம்பப்பட இல நொ. A 1,383. கிராமம்—ஹபுகல.

துண்டு. காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	வரிசாலம்.
1	பெலவத்த 40 வருஷங்கொண்ட 6 தென்கை மரங்கள்; 1 கஜு மரம் கொண்ட ஒரு எல். இலயபெரும், கார்டு தென்னந்தோட்டம்	உரித்தாளியின் பெயர்.	0 0 15.5

மேற்கூறிய காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமலமாக 1953 ம் ஆண்டு (மாசு) பங்குனி மாதம் 16 ந் தேதி, காலை 9.30 மணிகு காலிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுள்ள உடன்களின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மாசு) பங்குனி மாதம் 7 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

காலிக் கச்சேரி,

1953 ம் ஆண்டு (ஜனவரி) மார்ச் 28 ந் உ.

றெயின் றயிட், டிஸ்திரிக் உதவி அரசாட்சி எச்சண்டு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம்:—எட்டிலிகொட அரசாங்க ஜூனியர் பாடசாலை

ஆரம்பப்பட இல நொ A 1,410. கிராமம்—எட்டிலிகொட.

துண்டு. காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	வரிசாலம்.
1	டெலகஹவத்த 60 வருஷங்கொண்ட பலமாறமும், தென்கை மரமும், 10 வருஷங்கொண்ட கோப்பி மரம், 2 நிரந்தர கட்டுமானம், 2 நிரந்தரமற்ற கட்டுமானம், வாய்க்காலில் கொஞ்சம் கொண்ட ஒரு தோட்டம்	ஜே. லீரஹிம்ம, எட்டிலிகொட; ஜி. டபிளியு. ஜயனேரிஸ்த் சிலவா, மெட்டிமபிய, நருலல, போட்டல, எ. ஏ. எல். பெண்ட த சிலவா, கஹலகொட, அகமீமன	2 3 19.9
2	ஷே 40 வருஷங்கொண்ட தென்கைகளடங்கிய ஒரு தோட்டம்	ஷே	0 1 35
3	ஷே 60 வருஷங்கொண்ட தென்கைகளடங்கிய ஒரு தோட்டம், 1 நிரந்தரமற்ற ஒரு கட்டுமானமும், வாய்க்காலில் கொஞ்சமும்	டி. அல்லல எட்டிலிகொட	0 3 22
மொத்தம்			4 0 36.9

மேற்கூறிய காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமலமாக 1953 ம் ஆண்டு (மாசு) பங்குனி மாதம் 23 ந் தேதி, காலை 11 மணிகு காலிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுள்ள உடன்களின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மாசு) பங்குனி மாதம் 16 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

காலிக் கச்சேரி,

1953 ம் ஆண்டு (ஜனவரி) மார்ச் 6 ந் உ.

றெயின் றயிட், டிஸ்திரிக் உதவி அரசாட்சி எச்சண்டு.

இதனைக் குறிக்கும் எல்லாக் கடிதங்களிலும் இதன் குறிப்பிலக்கத்தைக் குறிக்கவேண்டும். குறிப்பிலக்கம்: L.D. 7314.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம்:—அரன்வெல் அரன்வெல் சிங்கக் கலவன் பாடசாலைக்காக வேண்டப்படும் நிலம்:—

இணை இல. 12, இறுதிகிராமப்பட இல. 290. கிராமம்—நல்கம், பத்து: மேற்கூறுவா.

துண்டு. காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கோருபவா.	வரிசாலம்.
525	கொடல்ஹேன், சிறேனேரிஸா	ஸ்ரீமதி. எல். டபிளியு. இரத்தினதுங்க, அரன்வெல், பெலியத்த	2 0 38.2

மேற்கூறிய கானிகு உரிதர்ப்புகளினுள் சகலரும் தாமச அல்லது முறைப்படி எழுத்தில அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் ஆண்டு (மாசி) பங்குனி மாதம் 27 ந்தேதி, காலை 9 மணிகு பெலியத்தை நகரசபை கந்தோரில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்கானியில் அவர்களுக்குள்ள உடன்களின தளமையையும் குறித்த கானியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின கோரிக்கைகளின விபரங்களையும், நஷ்ட-ஈடு தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மாசி) பங்குனி மாதம் 18 ந்தேதிக்கு முன்னர் எழுத்தில முப்பிற்களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

உரிமையை குறிக்கும் சகல சான்றுகளையும் விசாரணை தினத்தன்று என பார்வையுக்கு கொண்டுவரல் வேண்டும்.

அமரநதோடகை கச்சேரி,
1953 ம் ஆண்டு (பெரவரி) மார்ச்சு 6 ந்தே.

டி. ஜெ. எவ. டி. லியனகே,
பகுதிக கூட்டு உதவி அரசாட்சி எண்ணு.

காணி மீட்டற் சட்டம்

LB. 2175/LRO/APL 5791/J/HLD/12/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக்கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புளுசிபண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைம் 7 ந்தே.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 1,380. கிராமம்—வலகம

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம். எ. ரூ. ப.
1	ஹனுலிகேக்கேடற் அல்லது ஜம்புகுறா வத்த	றப்பர் 50 வயது	ஆதர் வீரதுங்க, வலகம, மாதத்தறை	0 2 2
2	ஹெ	ஹெ	ஹெ	0 0 4
மொத்தம்				0 2 6

Q 4459/LRO/APL 70.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக்கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புளுசிபண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஜப்பசிம் 9 ந்தே.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எல். எவ. அமரசிங்குற,
நிரந்தரக் காரியதரிசி.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 2,924. கிராமம்—கொத்துகோட.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம். எ. ரூ. ப.
2	கொலைஹுவத்த அல்லது கொற்குற வத்த	தென்னந் தோட்டமும், ஓலையால் மேயப்பட்ட மண வீறம்	கே. ஜே. பி. செனவிறத்தின், றட்டுலுவா, தேவா	0 2 24

Q 4453/LRO/APL 4399.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக்கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புளுசிபண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஜப்பசிம் 1 ந்தே.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எல். எவ. அமரசிங்குற,
நிரந்தரக் காரியதரிசி.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 3,253. கிராமம்—உடுப்பிலை.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம். எ. ரூ. ப.
1	டவத்தகஹுகும்புற	நெலவயல	கொள டானியல் விதானஆசிரி டொள விதானஆசிரி, உடுப்பிலை, வாப்பொட	0 0 19
2	ஹெ	ஹெ	ஹெ	0 3 3
3	ஹெ	ஹெ	ஹெ	0 0 20
மொத்தம்				1 0 2

Q 4497/LRO/APL 2462

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக்கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ். அமரசிங்ஹ,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,
1952 ம் ௨௭ (நவம்பர்) கார்த்திகைமீ 5 ந் உ.

அட்டவணை.

ஆரம்பபட்ட இலக்கம் A 3,250 கிராமம்—பிலுனம்காற.

துணடு.	காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவா பெயர்	விசாலம்.
1	மிலகஹுவத்த அல்லது கலகஹுவத்த	தென்னையும், மற்றும் காலபோகப் பயிருக்கும் அடங்கிய 40 வரவுகளுள்ள தென்னந்தோட்டம்	ஜே. சீ. வீரசேகர, இல. 2, கீவ அலெவனியூ, கொழும்பு 7	எ. றூ. ப. 3 0 11

Q 4486/LRO/APL 3058

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக்கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ். அமரசிங்ஹ,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,
1952 ம் ௨௭ (சுக்ரோபா) ஐப்பசிமீ 30 ந் உ.

அட்டவணை.

ஆரம்பபட்ட இலக்கம் A 3,281 கிராமம்—அக்கரகம்.

துணடு.	காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவா பெயர்	விசாலம்.
1	டவத்தக்ஹடலுப்பொத்த	40 வரவுகளுள்ள தென்னந்தோட்டம்	எஸ். அகிட டி சிலவா காமினி, மாடம்பில்ல, கந்தான	எ. றூ. ப. 0 2 6
2	ஷெ	ஷெ	ஷெ	0 0 13
மொத்தம்				0 2 19

Q 4472/LRO/APL 5744

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக்கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ். அமரசிங்ஹ,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,
1952 (சுக்ரோபா) ஐப்பசிமீ 22 ந் உ.

அட்டவணை.

ஆரம்பபட்ட இலக்கம் A. 3,262. கிராமம்—கப்புவலான.

துணடு.	காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவா பெயர்	விசாலம்.
1	டெலகஹுலந்த	40 வரவுகளுள்ள தென்னந்தோட்டம்	சுபசிங்ஹ ஆராசிகே பொடி அப்பஹாமி, இல. 40, டி. லுலப்பிறிய	எ. றூ. ப. 0 3 4
2	ஷெ	ஷெ	ஷெ	0 0 6
3	ஷெ	ஷெ	ஷெ	0 0 11
4	ஷெ	ஷெ	ஷெ	0 0 8
5	ஷெ	ஷெ	ஷெ	0 0 1
மொத்தம்				0 3 30

கு. இ. LD 7393/LRO/APL 5802/J/LLD/2808.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென்று காணிக்கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டுமென்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ௨௭ (நவம்பர்) கார்த்திகைமீ 5 ந் உ.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

அட்டவணை.

இணை இல. 3, இறுதிகிராமப்பட்டு இல. 241. கிராமம்—முலகிரிகல.

துணை.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கோருபவர்	விசாலம்.
236	பெனிலெலேனே அல்லது சேறுகறவேன சிறுநேரூவி	பீ ஏச. பன்னதாசு, C/O பீ. ஏச. தனேறில், முலகிரிகல, வீரகெட்டியா	ஏ. ஸ்ரீ. ப.	9 0 29

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல். LD 4344.

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுமென்றும்,
- (3) அத்தகைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—
 - (அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இனஞ்செருவா மூலமாக 1953 ம் ஆண்டு (மார்க்) பங்குனி மாதம் 24 ந் திகதி, காலை 9 30 மணிகு கணடிக் கச்சேரியில் எனமுன் வந்து தெரியப்படும்,
 - (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (மார்க்) பங்குனி மாதம் 17 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்க வேண்டுமென்றும்,

கணடிக் கச்சேரி, உதவி எஜனர எடவட் எலில கிரெனியா ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கணடிக் கச்சேரி, 1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 30 ந் உ. ரா. கிரெனியா, டிஸ்திரிக்டு உதவி எஜனர.

அட்டவணை

ஆரம்பப்பட்ட இலக்கம் A 1,691. கிராமம்—ஜீவனவத்த.

துணை.	காணியின் பெயர்.	காணி விபரம்.	உரிமை கோருபவர் பெயர்	விசாலம்
1	கத்தோக்காரகெதறவத்த	பலா, பாக்கு மரங்களும், ஒரு மட்ட குடிசையும் உள்ளது	எம். ஏ. செய்யது முகமது லெப்பை, கெ. எம். நூகு லெப்பை, வெல்கண்டை, கட்டுக்கல்தொட்டை	1 1 38
2	டிஷு	பலா, பாக்கு மரங்கள் உள்ளது	டிஷு	0 0 3

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல். LRO/APL 5254/LP 6382.

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுமென்றும்,
- (3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—
 - (அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இனஞ்செருவா மூலமாக 1953 ம் ஆண்டு (மார்க்) பங்குனி மாதம் 23 ந் திகதி, காலை 10 மணிகு காலிக் கச்சேரியில் எனமுன் வந்து தெரியப்படும்,
 - (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (மார்க்) பங்குனி மாதம் 16 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவேண்டுமென்றும்,

டிஸ்திரிக்டு உதவி எஜனர ஒலவின ரெயின ரயிட் ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

காலிக் கச்சேரி, 1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 31 ந் உ. ரெயின ரயிட், காலி டிஸ்திரிக்டு உதவி எஜனர.

அட்டவணை.

ஆரம்பப்பட்ட இலக்கம் A 1,361. கிராமம்—ஹபுருவ மேற்கு.

துணை.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கோருபவர் பெயர்	விசாலம்.
1	இடப்பெனேவத்த அல்லது டொளடுமுலகேவத்த	50 வருஷங்கொண்ட ஒரு தென்னந்தோட்டம்	டி. பீ அமறசிரிவாடன, மிஹிரிபென்ன, டலபே	0 0 24.9
2	டிஷு	50 வருஷங்கொண்ட சிமந்தி கிணறடங்கிய ஒரு தென்னந்தோட்டம்	டிஷு	0 0 2.9
மொத்தம்				0 0 27.8

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல். L. B. 2149.

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால், ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுமென்றும்,
- (3) அத்தகைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—
 - (அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இனஞ்செருவா மூலமாக 1953 ம் ஆண்டு (ஏப்பிரில்) சித்திரை மாதம் 10 ந் திகதி முற்பகல் 11 மணிகு மாதத்தைக் கச்சேரியில் எனமுன் வந்து தெரியப்படும்,
 - (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈட்டுகோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 3 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவேண்டுமென்றும்,

மாதத்தை டிஸ்திரிக்டு உதவி எஜனர ஏ. ஓ. வீரசிங்க, ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

மாதத்தைக் கச்சேரி, 1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 31 ந் உ. ஏ. ஓ. வீரசிங்க, உதவி அரசாங்க எஜனர.

அட்டவணை

ஆரம்பப்பட்ட இல. A 1,359. கிராமம்—வள்ளிவெல 7 ம் தோதற்பிரிவின பகுதி

துணை.	காணியின் பெயர்.	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம்.
1	வெல்லிகுமபுறவத்த வத்த (வரி இலக்கம் 2154 A யின் பகுதி)	7-50 வயதுள்ள தென்னந்தோப்பு, 2 ஒலக டிஸ்டிக்டு கொட்டிகள்	ஜொஹானி டி சிலவா, 2154, வெள்ளிவெல வெலிகம்	0 2 5
2	டிஷு	7-30 வருஷ தென்னந்தோப்பும் பாதையும்	டிஷு	0 0 19
மொத்தம்				0 2 24